



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,161 — FRIDAY, OCTOBER 6, 1950

Published by Authority

## PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

| Land Settlement Notices :—  | PAGE | Land Sales by the Settlement Officer :—              | PAGE |
|-----------------------------|------|--|------|
| Preliminary Notices .. .. . | —    | Western Province .. .. .                             | —    |
| Final Orders .. .. .        | —    | Central Province .. .. .                             | —    |
|                             |      | Southern Province .. .. .                            | —    |
|                             |      | Northern Province .. .. .                            | —    |
|                             |      | Eastern Province .. .. .                             | —    |
|                             |      | North-Western Province .. .. .                       | —    |
|                             |      | North-Central Province .. .. .                       | —    |
|                             |      | Province of Uva .. .. .                              | —    |
|                             |      | Province of Sabaragamuwa .. .. .                     | 1057 |
|                             |      | Land Acquisition Notices .. .. .                     | 1060 |
|                             |      | Notices under the Land Development Ordinance .. .. . | 1064 |
|                             |      | Land Redemption Notices .. .. .                      | 1064 |
|                             |      | Land Resumption Notices .. .. .                      | —    |
|                             |      | Miscellaneous Land Notices .. .. .                   | 1067 |
|                             |      | Lands under Peasant Proprietor Scheme .. .. .        | —    |

Part V published with this Issue contains List of Applications for Licences for Lorries, &c.  
PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

## Land Sales by the Settlement Officer PROVINCE OF SABARAGAMUWA

No. 14,469, S. O.—The Settlement Officer will, on Wednesday, November 22, 1950, at 9.30 a.m., at his Office in Ambepussa Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales. Twenty-two allotments of land situated in the Kiraweli Pattu West in Beligal Korale of the Kegalla District of the Province of Sabaragamuwa.

Preliminary plan No. 4,120. Village—Dorawaka (part of)

| Lot | Name of Land                           | Name of Claimant   | Description    | Extent<br>A. R. P. |
|-----|--|--|----------------|--------------------|
| 58  | Weeketugalehena                        | (1) R. P. Bandiya, (2) Rajapaksage Haminduwa, (3) Dorawaka Mutunegge Ukkuwa of Dorawaka, (4) Rajapaksage Sirmala of Dorawaka, (5) ditto Silindi of ditto, (6) Agnes Wickramasingha, (7) Albert A. Wickramasingha both of Kegalla, (8) Rajapaksage Kira, (9) ditto Kiri Menika, (10) Rajapaksage Albiya of Dorawaka, (11) Wasinge Menika of ditto, (12) Wasinge Laisa of Dorawaka               | Coconut garden | 2 3 26             |
| 59  | Do.                                    | (1) Rajapaksa Pedige Setuwa, (2) Dorawaka Rajapaksage Lentuwa of Dorawaka, (3) Rajapaksage Sirmala, (4) ditto Silindi, both of Dorawaka, (5) Rajapaksage Laminduwa, (6) Muhandiramalage Punchibanda of Rahambehena, Kukulpone, Nivatuwa, (7) Dorawaka Mutunegge Ukkuwa of Dorawaka, (8) Rajapaksage Kira of Dorawaka, (9) Agnes Wickramasingha, (10) Albert A. Wickramasingha, both of Kegalla | do.            | 1 2 35             |
| 60  | Gomaralindewatta                       | (1) Jasinge Bilinda, (2) Rajapassapedige Sethi of Dorawaka, (3) K. Romanis Perera of Ganegama, (4) Dorawaka Mutunegge Siyatuwa of Dorawaka, (5) Diunugalage Meiya of Dorawaka, (6) Mutunegge Bandiya of Dorawaka, (7) Dorawaka Jasinge Dingiriya, (8) Dorawaka Jasinge Laisa, (9) Dorawaka Jasinge Podina of Dorawaka  | do.            | 0 3 21             |
| 62  | Kalaotuwewatta alias Pattonduwawewatta | (1) Rajapaksapedige Ukkuwa, (2) Wasinge Laisa of Dorawaka, (3) Agnes Wickramasingha, (4) Albert A. Wickramasingha, both of Kegalla, (5) Rajapaksage Sirmala of Dorawaka, (6) R. Sethi  | do.            | 0 3 6              |
| 63  | Gomaralindewatta                       | (1) Jasinge Bilinda, (2) Dorawaka Jasinge Bilinda, (3) Rajapassapedige Sethi of Dorawaka, (4) K. Romanis Perera of Ganegama, (5) Jasinge Dingiriya   | do.            | 0 3 23             |
| 66  | Jambugahamulahena                      | (1) A. A. Wickramasingha of Kegalla  | Rubber         | 0 0 10             |
| 68  | Ambagahamulahena                       | (1) M. Ukku Banda of Kukulpone   | Coconut garden | 0 0 13             |
| 83  | Puhulehena                             | (1) Agnes Wickramasingha, (2) Albert A. Wickramasingha, both of Kegalla  | Rubber         | 0 3 17             |
| 84  | Puhulehenawatta                        | (1) A. A. Wickramasingha, (2) Agnes Wickramasingha   | do.            | 0 0 22             |
| 86  | Gallindewatta                          | (1) Mutunage Baiya, (2) Dorawaka Wasinge Kirimenika of Dorawaka, (3) Mutunegge Podiya  | Garden         | 0 2 1              |
| 87  | Ambagahamulawatta                      | (1) Rajapaksa Pedige Bandiya, (2) Wasinge Laisa of Dorawaka, (3) Rajapaksage Poddi of ditto  | Rubber         | 0 3 31             |
| 96  | Dirunuwatta alias Gallindehenewatta    | Y. P. Rankira  | Coconut garden | 1 0 26             |
| 98  | Leenyagollewatta                       | Y. P. Kira   | do.            | 1 1 17             |
| 102 | Amukoladachchahenewatta                | (1) Yodapedige Jema, (2) ditto Laminduwa, (3) ditto Kira, (4) Yodapedige Kirimenika of Dorawaka, (5) ditto Laminduwa, (6) Rajapaksage Sedara, (7) Idirisinghe Bandiya of Dorawaka, (8) Yodapedige Samara of Dorawaka   | do.            | 1 1 24             |

| Lot | Name of Land  | Name of Claimant   | Description    | Extent |       |
|-----|---|--|----------------|--------|-------|
|     |   |  |                | A.     | R. P. |
| 109 | Dematagollewatta  | (1) R. Sedara, (2) Agnes Wickramasingha, (3) Albert A. Wickramasingha, both of Kegalla                       | Coconut garden | 0      | 0 14  |
| 112 | Wegalewatta <i>alias</i> Kajuwatta <i>alias</i> Dewatawatta | (1) Y. P. Rankira, (2) ditto Laminduwa, (3) ditto Samara, (4) Yodapedige Appuwa                              | Garden         | 0      | 0 22  |
| 113 | Mellagaleviwarewatta  | Rev. Jimawansa Sthavira of Ganegoda Pirivena   | Coconut garden | 2      | 1 4   |
| 117 | Hitinawatta <i>alias</i> Wegalewatta                        | M. Samara  | do.            | 0      | 3 19  |
| 118 | Ditto <i>alias</i> Puhunewatta                              | (1) Diunugal Hewayalage Mohotha, (2) ditto Uttiya, (3) Heirs of Menikpedige Siyatuwa                         | do.            | 0      | 3 1   |
| 119 | Hitinawatta <i>alias</i> Gedana-welehitinawatta             | Idrisinghage Kiribandiya   | do.            | 0      | 1 27  |
| 127 | Kirindigahawalewatta  | H. Undiya, (2) ditto Bilinda, (3) Hewapedige Bilinda of Dorawaka   | do.            | 1      | 0 33  |
| 129 | Hitinawatta <i>alias</i> Wegalewatta                        | H. Undiya, (2) Menikralalage Samara, (3) ditto Laisa, (4) Agnes Wickramasingha, (5) Albert A. Wickramasingha | do.            | 0      | 0 25  |

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, September 28, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

**No. 14,470, S. O.**—The Settlement Officer will, on Thursday, November 23, 1950, at 9.30 a.m., at his Office in Ambepussa Rest-house, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown Land, in accordance with the Regulations of Government regarding land sales. Twenty-two allotments of land situated in the Kiraweli Pattu West in Beligal Korale of the Kegalla District of the Province of Sabaragamuwa.

Preliminary plan No. 4,120. Village—Dorawaka (part of).

| Lot  | Name of Land                                 | Name of Claimant   | Description    | Extent |       |
|------|--|--|----------------|--------|-------|
|      |  |  |                | A.     | R. P. |
| 130  | Wijayawatta <i>alias</i> Wegalahena          | (1) Assan Meera Lebbe of Malwana, (2) Mutugalge Siyatuwa of Dorawaka, (3) Godapedige Babi of Manoluwa  | Coconut garden | 0      | 0 9   |
| 132  | Wijayawatta <i>alias</i> Wegalewatta         | do.  | Garden         | 0      | 0 5   |
| 134  | Wegalewatta <i>alias</i> Hitinawatta         | Jayalath Pedige Kiri Baiya   | Coconut garden | 0      | 1 11  |
| 142  | Dematagallewatta <i>alias</i> Millagalewatta | (1) Y. P. Appuwa, (2) Rajapassage Sethuwa  | do.            | 0      | 1 25  |
| 146  | Owitewatta                                   | I. Bilinda   | do.            | 0      | 0 4   |
| 147  | Handungodawatta                              | (1) H. R. Undiya, (2) Ilandarpedige Lenthua of Dorawaka, (3) ditto Kiri Saduwa of Dorawaka, (4) Agnes Wickramasingha, (5) Albert A. Wickramasingha, both of Kegalla        | do.            | 0      | 3 21  |
| 149  | Handungodawatta                              | (1) Yodapedige Horatala, (2) ditto Bilinda, (3) ditto Silinda, (4) ditto Bandiya   | do.            | 1      | 1 14  |
| 150  | Do.  | (1) H. G. Sellappu, (2) Dingiri Menika of Kegalla, (3) B. Tikiri Appu, (4) Galbaddalage Muhandira  | do.            | 0      | 2 39  |
| 154  | Do.  | (1) R. M. Podiralahami of Ganegoda, (2) Bempy Appuhamy   | do.            | 0      | 0 32  |
| 155  | Handungodawatta <i>alias</i> Kambikotuwa     | (1) R. M. Grigoris Appu of Miyandandupola, (2) W. M. Appuhamy, (3) Kotapolage Babicha of Ganegama, (4) Idrisinghe Bilinda, (5) Weerasekera Muhandramalage Appuhamy         | do.            | 1      | 3 4   |
| 155½ | Handungodawatta                              | (1) Bempy Appuhamy, (2) Adikari Arachchilage Appuhamy, (3) Adikari Arachchilage Podmona of Ganegama  | do.            | 0      | 0 2   |
| 156  | Botalegewatta <i>alias</i> Tambinnewatta     | (1) R. M. Podiralahami, (2) A. A. Appuhamy, (3) H. S. John Singho of Ganegama, (4) A. A. Podina of Ganegama  | do.            | 0      | 3 27  |
| 168  | Handungodawatta                              | (1) R. M. Mohotha, (2) ditto Sethuwa   | do.            | 1      | 2 36  |
| 169  | Do.  | (1) R. M. Indire, (2) Rammutuge Setuwa, (3) ditto Mohotha  | do.            | 0      | 0 11  |
| 170  | Do.  | (1) Rammutuge Mohotha, (2) ditto Sethuwa   | do.            | 1      | 1 28  |
| 171  | Do.  | (1) R. P. Bilinda, (2) Agnes Wickramasingha, (3) Albert A. Wickramasinghe, both of Kegalla   | do.            | 1      | 1 17  |
| 172  | Do.  | (Same as for lot 171 above)  | do.            | 2      | 3 26  |
| 173  | Do.  | (1) Rajapassagepedige Poddi, (2) Dematadeni Pathirennehelage Magilis Singho of Kukulpone, (3) R. P. Saima, (4) ditto Appuwa, both of Dorawaka, (5) Rajapassage Kiri Ukkuwa | do.            | 3      | 3 15  |
| 174  | Do.  | (1) Wasinge Kalu, (2) ditto Ponna, (3) Yodapedige Jema, (4) Etugalpedige Rattarana   | do.            | 0      | 2 5   |
| 175  | Handungodawadiyatennewatta                   | (1) Wasinge Kalu, (2) Karunapedige Kiri Bandiya, (3) ditto Dingira, (4) Idrisinge Sethuwa  | do.            | 0      | 3 29  |
| 177  | Handugodawatta                               | (1) Y. P. Ukkuwa, (2) Yodapedige Sriya, (3) ditto Sirimala   | do.            | 0      | 2 37  |
| 178  | Eliyagodawatta                               | Wickramapedige Mohotha   | do.            | 1      | 1 18  |

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, September 28, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

**No. 14,471, S. O.**—The Settlement Officer will, on Tuesday, November 21, 1950, at 9.30 a.m., at his office in the Ambepussa Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Twenty allotments of land situated in the Kiraweli Pattu West of the Beligal Korale of the Kegalla District of the Province of Sabaragamuwa.

Preliminary plan No. 4,120. Village—Dorawaka (part of)

| Lot | Name of Land  | Name of Claimant   | Description    | Extent |       |
|-----|---|--|----------------|--------|-------|
|     |   |  |                | A.     | R. P. |
| 5   | Ganimehenewatta                                     | Patirennehelage Podi Appuhamy  | Coconut garden | 1      | 1 37  |
| 7   | Hitinawatta <i>alias</i> Kogahawalewatta            | Diunugalge Menika  | do.            | 0      | 2 16  |
| 11  | Galapallewatta <i>alias</i> Monaraendugalapallehena | (1) Diunugalge Hapuwa, (2) ditto Ukkuwa, (3) ditto Kiribaiya, (4) ditto Wattuwa, (5) Diunugalpedige Bandiya, (6) ditto Balaya of Dorawaka, Niwatuwa, (7) ditto Meniki, (8) ditto Sirimala, (9) Dorawaka Diunugalge Sirimala, (10) ditto Bilinda, (11) Diunugalge Meiya | do.            | 4      | 0 26  |
| 12  | Dammullewatta                                       | (1) Diunugalge Ukkuwa, (2) ditto Hapuwa, (3) Kirimenika, (4) D. Mohotha, (5) Dorawaka Diunugalge Sirimala, (6) Diunugalge Meiya, (7) Diunugalpedige Bandiya, (8) Dorawaka Diunugalge Bilinda   | do.            | 0      | 2 11  |
| 14  | Do.   | (1) Diunugalge Hapuwa, (2) ditto Bilinda, (3) Samara   | do.            | 1      | 0 31  |
| 15  | Galapallewatta <i>alias</i> Monaraendugalapawatta   | Same as in lot 11 mentioned above  | do.            | 0      | 1 4   |
| 17  | Thennajjawatta                                      | Diunugalpedige Ukkuwa  | do.            | 0      | 1 27  |
| 21  | Kurudanawatta                                       | (1) Diunugalge Bilinda, (2) ditto Sirimala, (3) Dorawaka Diunugalge Bilinda, (4) ditto Sirimala, both of Dorawaka  | do.            | 2      | 3 19  |
| 24  | Do.   | (1) Biyagama Tennehelage Podiappuhamy, (2) ditto Simon Peter, (3) ditto Kiri Banda, (4) ditto Rosalin, all of Kukulpone  | Rubber         | 0      | 3 15  |

| Lot | Name of Land       | Name of Claimant  | Description    | Extent<br>A. R. P. |
|-----|--------------------|---|----------------|--------------------|
| 27  | Ganimewatta        | (1) Dorawaka Yodapedige Poddii of Dorawaka, (2) Dorawaka Wasinge Poddii of Dorawaka, (3) Mutugalpedige Appuwa of Lewela, (4) Wasinge Menika of Dorawaka, (5) Sinhalapedige Maitura of Dorawaka, (6) ditto Srimali of ditto, (7) Delankahewalage Bilinda <i>alias</i> Wasinge Bilinda of Dorawaka, (8) Dorawaka Wasinge Bilinda of Dorawaka, (9) Wasinge Rattarana of ditto, (10) Wasinge Appuwa, (11) Dorawaka Mutunegge Ukkuwa, (12) Dorawaka Wasinge Kiri Menika, (13) Ilandaripedige Laminduwa of Dorawaka, (14) Ilandaripedige Kira <i>alias</i> Sugatapala of ditto, (15) Karunapedige Kiri Bandiya of ditto, (16) Wasinge Sella of Menikkadawara, (17) Wasinge Kirimenika, (18) Durayalage Kiriduraya, (19) ditto Jona, (20) ditto Priyadasa, (21) ditto Saima, all of Dorawaka | Coconut garden | 0 1 35             |
| 31  | Kurudanewatta      | (1) Diunugalge Samara, (2) Diunugalge Meiya of Dorawaka   | do.            | 1 0 31             |
| 34  | Bilingahawatta     | (1) Wasinge Baiya, (2) ditto Appuwa, (3) Wasinge Rattarana of Dorawaka, (4) Sinhalapedige Maitura, (5) ditto Srimala, both of Dorawaka, (6) Mutugalpedige Appuwa of Dorawaka, (7) Wasinge Menika of Dorawaka, (8) Dorawaka Wasinge Kirimenika of Dorawaka, (9) Dorawaka Mutunegge Ukkuwa, (10) Agnes A. Wickramasingha, (11) Albert A. Wickramasingha of Kegalla, (12) Wasinge Sellu of Menikkadawara, (13) Mutunegge Siyatuwa, (14) Yodapedige Kirubbuwa of Dorawaka, (15) Ilandari Pedige Kira <i>alias</i> Sugathapala of Dorawaka, (16) Ilandari Pedige Saninduwa of Dorawaka, (17) Karunapedige Kiri Bandiya of Dorawaka   | do.<br>do.     | 0 0 20             |
| 35  | Bilingahawatta     | (1) Wasinge Bandiya, (2) W. Dingiriya, (3) same as in lot 34 above  | do.            | 0 0 27             |
| 39  | Kongastenna        | (1) W. Bilinda, (2) W. Dingiriya, (3) Wasinge Rattarana of Dorawaka, (4) Delankahewalage Bilinda, (5) Sinhalapedige Srimala, (6) ditto Maitura, both of Dorawaka, (7) Agnes Wickramasingha, (8) Albert A. Wickramasinghe, both of Kegalla, (9) Yodapedige Kiriukkuwa of Dorawaka, (10) Karunapedige Kiri Bandiya of Dorawaka, (11) Wasinge Sellu of Menikkadawara, (12) Ilandaripedige Kira of Dorawaka, (13) Mulugalpedige Appuwa of ditto, (14) Wasinge Appuwa, (15) Ilandaripedige Kira, (16) ditto Laminduwa, (17) Ilandaripedige Kiriubbuwa, (18) Karunapedige Kiri Bandiya, (19) Wasinge Menika   | do.            | 0 2 9              |
| 40  | Kongastenna        | Same claimants as in lot 39 above   | do.            | 0 3 4              |
| 41  | Narangahamulatenna | Same claimants as in lot 39 above and Wasinge Kirimenika  | do.            | 1 2 9              |
| 42  | Ganimewatta        | Same claimants as in lot 27 above   | do.            | 0 2 2              |
| 45  | Kalaotuwehena      | (1) Diunugalge Hapuwa, (2) Agnes Wickramasingha, (3) Albert A. Wickramasingha, both of Kegalla, (4) Rajapaksa Ukkuwa of Dorawaka, (5) Diunugalpedige Bandiya of ditto   | Garden         | 0 3 39             |
| 47  | Kalaotuwewatta     | Same claimants as in lot 45 above   | Coconut garden | 2 0 39             |
| 55  | Wijayawatta        | (1) Diunugalpedige Bandiya of Dorawaka, (2) Idirisingha Rankira of ditto, (3) E. Kira   | do.            | 0 3 36             |

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, September 28, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

No. 14,472, S. O.—The Settlement Officer will, on Monday, November 20, 1950, at 9.30 a.m., at his Office in Ambepussa Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Eight allotments of land situated in the Kiraweli Pattu West of Beligal Korale of the Kegalla District of the Province of Sabaragamuwa.

| Lot | Name of Land     | Name of Claimant   | Description    | Extent<br>A. R. P. |
|-----|------------------|--|----------------|--------------------|
| 50  | Balawakmullehena | (1) U. L. M. Haniffa of Dummaladeniya, (2) Menikpedige Jima of Dorawaka, (3) Menikpedige Pabliya <i>alias</i> Sedo of Dorawaka, (4) Menikpedige Menika of Galagamuwa           | Coconut garden | 1 3 6              |
| 91  | Kekunehena       | (1) P. Karunasekara of Niyandurupola, (2) Gamaralalage Sedonona of Niyandurupola   | Rubber         | 2 0 14             |
| 106 | Imbulehena       | Jalath Pedige Menika   | Chena          | 0 2 12             |
| 111 | Toradenyehena    | Dewatapedige Baba  | do.            | 0 2 37             |
| 124 | Imbulehena       | (1) Dewatapedige Menika, (2) ditto Hapie, (3) ditto Ungage Babie, (4) ditto Dingira, (5) Dewatapedige Singage Kiri Baiya, (6) ditto Ukkuwa, (7) ditto Podiya, (8) ditto Podina | do.            | 0 2 23             |
| 306 | Delgahalandehena | (1) Mutugalpedige Menika, (2) Hewapedige Menika  | do.            | 0 1 2              |
| 156 | Welabodawatta    | Hewapedige Kirimenika  | Coconut garden | 0 0 24             |
| 174 | Iryagahahena     | Jayalath Pedige Kalu of Dorawaka   | Chena          | 0 0 35             |

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, September 28, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

No. 14,473, S. O.—The Settlement Officer will, on Friday, November 24, 1950, at 9.30 a.m., at his Office in Ambepussa Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Twenty allotments of land situated in the Kiraweli Pattu West in Beligal Korale of the Kegalla District of the Province of Sabaragamuwa.

| Lot | Name of Land                                 | Name of Claimant   | Description    | Extent<br>A. R. P. |
|-----|--|--|----------------|--------------------|
| 179 | Peellagawawatta                              | (1) R. Maitura, (2) Rajapaksa Pedige Samara, (3) ditto Ponna   | Coconut garden | 2 1 21             |
| 180 | Galkotuwewatta <i>alias</i> Peellagawahena   | (1) Y. P. Rankira of Dorawaka, (2) ditto Samara, (3) Agnes Wickramasinghe, (4) Albert A. Wickramasinghe, both of Kegalla   | do.            | 2 0 4              |
| 181 | Galmewatta <i>alias</i> Galmewatta           | (1) R. P. Kiri Menika, (2) Rajapaksa Kira, (3) Rajapaksapedige Joha, (4) Rajapaksa Albiya, (5) Agnes Wickramasinghe, (6) Albert A. Wickramasinghe, both of Kegalla                       | do.            | 2 0 27             |
| 186 | Galamunewatta                                | (1) R. P. Bandiya, (2) Rajapaksa Baiya of Dorawaka, (3) ditto Ukkuwa   | do.            | 0 3 36             |
| 188 | Do.  | (1) R. P. Bandiya, (2) Rajapaksa Baiya, (3) Mutunegge Menika, (4) Agnes Wickramasinghe, (5) Albert A. Wickramasinghe, both of Kegalla  | do.            | 0 2 39             |
| 189 | Puhlahenagawawatta                           | (1) Edirisingha Sedara, (2) Idirisinghage Bandiya, (3) ditto Siriya  | do.            | 1 0 15             |
| 191 | Ambalamudawatta <i>alias</i> Galamunewatta   | (1) Edirisingha Sedara, (2) Rajapaksa Sedara of Dorawaka, (3) ditto Bandiya of Dorawaka  | do.            | 0 3 10             |
| 192 | Ambalamptiyawatta <i>alias</i> Galamunewatta | (1) Yodapedige Sobana, (2) ditto Bandiya   | do.            | 1 0 16             |
| 193 | Ambalamptiyakumbura                          | Yodapedige Sobana  | Paddy field    | 0 0 23             |
| 206 | Galamunewatta                                | (1) M. Menika, (2) Mutunegge Dingiriya, (3) Agnes Wickramasinghe, (4) Albert A. Wickramasinghe, both of Kegalla, (5) Mutunegge Bandiya, (6) ditto Podiya, (7) ditto Siyatuwa of Dorawaka | Coconut garden | 0 0 34             |
| 210 | Do.  | R. P. Bandiya  | do.            | 0 0 39             |

| Lot | Name of Land                         | Name of Claimant  | Description    | Extent<br>A. R. P. |
|-----|--------------------------------------|---|----------------|--------------------|
| 212 | Meemurewatta                         | (1) Mutunegge Baiya, (2) ditto Jema, (3) Agnes Wickramasinghe, (4) Albert A. Wickramasinghe, both of Kegalla  | Coconut garden | 3 2 34             |
| 213 | Ihalawatta                           | (1) Mutunegge Ukkuwa, (2) ditto Setuwa, (3) ditto Baiya, (4) ditto Kirisaduwa, (5) Jema, (6) Mutunegge Laminduwa  | do.            | 2 1 33             |
| 216 | Do.                                  | (1) D. H. Baiya, (2) Santiramayalage Jayati of Dorawake   | do.            | 0 1 10             |
| 217 | Udagewatta <i>alias</i> Udahagewatta | (1) D. H. Jayatu, (2) Maragaldurayalage Rankira, (3) ditto Jema, (4) ditto Maitura, (5) ditto Hapuwa, (6) ditto Punchi, (7) ditto Mohatta, (8) S. Jayathi of Dorawaka | do.            | 0 1 29             |
| 221 | Pallegawewatta                       | The Grand Central Ceylon Rubber Estates, Ltd., Colombo  | Rubber         | 0 0 9              |
| 225 | Gorakgahawatta                       | Meragaldurayalage Kirisaduwa  | Coconut garden | 0 2 25             |
| 227 | Gorakgahakumbura                     | (1) A. A. Wickramasinghe, (2) Meragaldurayalage Kirisaduwa  | Paddy field    | 0 0 16             |
| 228 | Wewegodawatta                        | (1) D. P. Menika, (2) Delankahawayalage Bandiya of Dorawaka, (3) Atugoda Hewapedige Dingira of Dorawaka   | Coconut garden | 1 1 23             |
| 229 | Do.                                  | (1) Rajapaksage Hapi, (2) ditto Ukkuwa, (3) ditto Setuwa, (4) Rammutuge Mohatha, (5) Karunapedige Blinda  | do.            | 0 3 9              |

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, September 28, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

No. 14,474, S. O.—The Settlement Officer will, on Monday, November 20, 1950, at 10.30 a.m., at his Office in Ambepussa Resthouse, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. Five allotments of land situated in the Karaweli Pattu West in the Belgal Korale of the Kegalla District of the Province of Sabaragamuwa.

| Lot | Name of Land        | Name of Claimant  | Description    | Extent<br>A. R. P. |
|-----|---------------------|---|----------------|--------------------|
| 12  | Munamalghamulawatta | (1) Waidyaratna Herat Mudiyansele Loku Banda of Balaharuwa, (2) Rubbaddanage Kira of Dorawaka, (3) D. K. B. Marapana of Balaharuwa, (4) W. H. M. Loku Banda of Balaharuwa, (5) Navanna Kalimuttu Pillai of 183, Sea Street, Colombo | Coconut garden | 4 1 2              |
| 134 | Monaragodawatta     | Meragaldurayalage Rankira   | do.            | 0 0 29             |
| 144 | Hawalagewattchena   | K. P. Samara  | Garden         | 0 0 9              |
| 183 | Lundamulahena       | (1) Ilandaripedige Kirimnika, (2) ditto Appuwa, (3) ditto Lentuwa, (4) ditto Mohooha, (5) ditto Unga  | Coconut garden | 0 0 38             |
| 197 | Hapugahahena        | (1) R. P. James of Amutirigala  | Chena          | 1 0 11             |

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, September 28, 1950.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

## Land Acquisition Notices

### The Land Acquisition Act, No. 9 of 1950

#### Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

All that allotment of land called Kiniyatotam in extent 3 roods 34.6 perches, situated at Sinnakinniya in the District of Trincomalee and described as lot 2411 in Supplement No. 5 to inset 5 to F. T. P. No. 6.

Ref. No. J/HLG/161,  
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

Q 3,028.

### The Land Acquisition Act, No. 9 of 1950

#### Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

All that allotment of land called Medalandawatte in extent 3 roods, 38.4 perches, situated at Dompe and more particularly shown as lot 1 in preliminary plan No. A 2,717.

Ref. No. J/HLG/195,  
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

Q 3,542.

### The Land Acquisition Act, No. 9 of 1950

#### Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

All the allotment of land approximately 5½ acres in extent called Wadugodewatta and Wadugodewattekumbura, situated at Kolonnawa within the Urban Council Limits of Kolonnawa and bounded as follows:—

North by Railway line from Colombo to Kandy,  
East by Railway Reservation—Railway line to Kolonnawa,  
South by Gorakgahakumbura of Johana Pinto and others,  
West by Dematagoda Canal.

Ref. No. J/HLG/394,  
Colombo, September 21, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

- (1) All that parcel of land called and known as Edinburgh Estate, surveyed and shown as lots 1, 2, 3, 7, 8, 9, 10, 11 and 12 in P. P. 9076, situated in the town of Nanu Oya.
- (2) The lease rights of lots 4, 6, and 13 (Crown land) in P. P. 9076 leased to the Imperial Ceylon Tea Estates Ltd., Colombo—

Agents: Whittall & Co.  
Ref. No. J/TW/216,  
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

Q. 3,515.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

All that land called and known as Kekunagahalanda and Dawatagahalanda approximately 27 acres in extent, said to comprise 20 acres of cinnamon and 7 acres of coconut, situated in the village of Mukalangamuwa in Alutkuru Korale North A of the Colombo District, Western Province, reported to be owned by Mrs. Wille Jayawardena of Devamottawa, Andiambalama, and possessed by Proctor K. J. Perera of Tudella and Mrs. Senadrage Dona Sylvia Winifred Perera *nee* Liyanduru of Sylverene, Tudella, Ja-ela.

Ref. No. J/IIRF/48,  
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

An allotment of approximately 4½ acres out of the land called Appuhamy Male in Leliambe village in Matale District, bounded on the—  
North by Ratwatte Estate,  
East by Road leading to Ratwatte Rubber Factory,  
South by Ruppeyaya Irrigation Channel,  
West by Ratwatte Estate.

Ref. No. J/E/7,  
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

No. J/GLG/227.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

An extent of 2 roods from the 22 acre block of Ukuwala Estate, Ukuwala, adjoining Kekulanpitiya = Elwala Village Committee Road belonging to Ukuwala Estate. This land is bounded on the West by the V. C. road from Kokulanpitiya to Elwala and on the remaining sides by Ukuwala Estate.

Colombo, August 2, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

No. J/HLG/204.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

An extent of 2 roods from Wariyapola Estate adjoining Kandy-Matale P. W. D. Road near culvert 15/4. Bounded on the North and West by Wariyapola Estate, South by a drain, East by Kandy-Matale P. W. D. Road.

Colombo 1, July 31, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

All that allotment of land called Makulugahawatta *alias* Delgahawatta in extent 2 acres, situated at Meddegama in Siyane Korale East, Colombo District, and bounded as follows:—  
North by pine-apple hedge in the same land Makulugahawatta *alias* Delgahawatta,  
East by land claimed by A. L. Abraham and others,  
South by cart road leading to West of Meddegama,  
West by pine-apple hedge in the same land.

Ref. No. J/E/2,  
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

Q. 3,596.

**The Land Acquisition Act, No. 9 of 1950***Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

The land called Karalliyaddewatta situated in the village of Karalliyadda, Gangapalata, Nuwara Eliya District, and surveyed and more particularly described as lots 1 and 2 in preliminary plan No. A 1,612.

Ref. No. J/TW/240,  
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

## The Land Acquisition Act, No. 9 of 1950

## Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of lands described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :—

- (1) The allotment of land bearing assessment No. 202/1-5, North Coast Road, claimed by P. Sathasivam and K. Kanagasingham of Division No. 9, and situated in Division No. 7, Trincomalee Urban Council area; in extent 2 roods and 34 perches approximately, and within the following boundaries :—  
North-west : Remaining portion of land of P. Sathasivam  
North-east : Roman Catholic Church.  
South-east : Land of R. Canagasingham and Mrs. Navasivayam.  
South-west : Land belonging to Thangaretnam and others.
- (2) The allotment of land bearing assessment No. 216, North Coast Road, claimed by Thangaretnam, wife of R. Sachchithanathan of Division No. 7, and situated in Division No. 7, Trincomalee Urban Council area; in extent 12 perches approximately, and within the following boundaries :—  
North-east : Land of P. Sathasivam and others,  
North-west : Land of the heirs of K. Kathirgamathamby,  
South-east : Land of Mrs. A. Thamoterampillai,  
South-west : Remaining land belonging to Thangaretnam.
- (3) The allotment of land bearing assessment Nos. 210 and 212, North Coast Road, claimed by Mrs. A. Thamoterampillai of Division No. 7, and situated in Division No. 7, Trincomalee Urban Council area; in extent 12 perches approximately, and within the following boundaries :—  
North-west : Land of Thangaretnam.  
North-east : Land of P. Sathasivam and another.  
South-east : Land of M. K. Sithamparapillai.  
South-west : Remaining portion of Thamoterampillai's land.
- (4) The allotment of land bearing assessment No. 208-208/2, North Coast Road, claimed by S. Narayanapillai of Division No. 5, and situated in Division No. 7, Trincomalee Urban Council area; in extent 12 perches approximately, and within the following boundaries :—  
North-west : Land of Mrs. A. Thamoterampillai.  
North-east : Land of P. Sathasivam and another.  
South-east : Land of K. Sithamparapillai.  
South-west : Remaining portion of Narayanapillai's land.
- (5) The allotment of land bearing assessment No. 206-206/2, North Coast Road, claimed by Sithamparapillai of Division No. 7, and situated in Division No. 7, Trincomalee Urban Council area; in extent 12 perches approximately, and within the following boundaries :—  
North-west : Land of Narayanapillai.  
North-east : Land of P. Sathasivam and another.  
South-east : Land of T. Ponnambalam,  
South-west : Remaining portion of land of Sithamparapillai.
- (6) The allotment of land bearing assessment No. 202-202/1-5, North Coast Road, claimed by T. Ponnambalam of Division No. 8, and situated in Division No. 7, Trincomalee Urban Council area; in extent 12 perches approximately, and within the following boundaries :—  
North-west : Land of Sithamparapillai.  
North-east : Land of P. Sathasivam and another.  
South-east : Land of Parupathipillai,  
South-west : Remaining portion of land of T. Ponnambalam.
- (7) The allotment of land bearing assessment No. 198, North Coast Road, claimed by Parupathipillai, widow of Sinnathamby, Division No. 7, and situated in Division No. 7, Trincomalee Urban Council area; in extent 20 perches approximately, and within the following boundaries :—  
North-west : Land of T. Ponnambalam.  
North-east : Land of P. Sathasivam and another.  
South-east : Land of Mrs. R. Kanagasingham.  
South-west : Remaining portion of the land of Parupathipillai.
- (8) The allotment of land bearing assessment Nos. 211, 211/1-3, 211A and 213, North Coast Road, claimed by Mrs. R. Kanagasingham and M. Navasivayam of Division No. 9, and situated in Division No. 7, Trincomalee Urban Council area; in extent 1 acre 1 rood and 20 perches approximately, and within the following boundaries :—  
North-west : Land of Parupathipillai.  
North-east : North Coast Road.  
South-east : Land of A. T. V. Thiruvankadam Chetty and Velan Nagan.  
South-west : Remaining portion of land of present owner.
- (9) The allotment of land bearing assessment No. 186, North Coast Road, claimed by R. C. Thiruvanakandam Chetty, and V. M. C. Thambyraja Chetty of Division No. 7, and situated in Division No. 7, Trincomalee Urban Council area; in extent 10 perches approximately, and within the following boundaries :—  
North-west : Land of P. Sathasivam and another.  
North-east : Land of Thiruvanakandam Chetty.  
South-east : Land of V. Nagan.  
South-west : Remaining portion of the land of present owners.
- (10) The allotment of land bearing assessment No. 180, North Coast Road, claimed by A. T. V. Thiruvankadam Chetty of Division No. 7, and situated in Division No. 7, Trincomalee Urban Council area; in extent 2 roods and 27 perches approximately, and within the following boundaries :—  
North-west : Land of R. C. Tharmalingam Chetty, owner of lot No. 9.  
North-east : Land of V. Nagan and Mrs. Annamma, widow of Velichore and others.  
South-east : Land of M. R. Letchimanan.  
South-west : Remaining portion of land of present owner.

Ref. No. J/E/217,  
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

L.H. 663.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for quarters for Inspectors attached to the Kalutara Police, Kalutara District, to wit :—

| Lot | Name of Land   | Description  | Extent |    |     |
|-----|--|--|--------|----|-----|
|     |  |  | A.     | R. | P.  |
| 1   | Basnayakayawatta, Kahalagodayawatta and Mahawatta, assessment No. 14, Old Ferry Road | Garden contains 28 coconut, 1 mangoosteen and 3 jak trees 50 years old, 2 bel, 2 mangoos-teen, 1 bilim, 1 jambu, 1 mango, 1 arecanut and 8 coconut trees 20 years old, 1 orange and 3 mango trees 10 years old, 1 domba, 1 mango, 2 delun and 1 guava trees 5 years old, 4 permanent buildings, 1 masonry bath room (no roof), 1 masonry well and 3 masonry walls, said to be owned by John Bernard de Fonseka of 25, Layard's Road, Bambalapitiya, Mary Grace de Fonseka of Desastra, Kalutara, Dora Victoria de Andrade of 666, Mann Road, Wattala | 0      | 2  | 6.9 |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on November 7, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kalutara, September 30, 1950.

C. BALASINGHAM,  
Assistant Government Agent.

LD. 3909.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for K/Teldeniya Senior School, to wit:—

Preliminary plan No. A 1,406. Village—Rambukwella

| Lot | Name of Land   | Description | Name of Claimant                | Extent |    |      |
|-----|----------------|-------------|---------------------------------|--------|----|------|
|     |                |             |                                 | A.     | R. | P.   |
| 5   | Indigahakotuwa | Vegetables  | A. C. Damsri, Digena, Udaspattu | 0      | 3  | 25.9 |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on October 30, 1950, at 3 p.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kandy, October 3, 1950.

V. J. H. GUNASEKARA,  
Assistant Government Agent.

L 2790.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for widening of entrance to Tenna-Ankumbura Road, to wit:—

Preliminary plan No. A 1,601. Village—Tenna

| Lot | Name of Land          | Description  | Name of Claimant                | Extent |    |     |
|-----|-----------------------|--|---------------------------------|--------|----|-----|
|     |                       |  |                                 | A.     | R. | P.  |
| 1   | Agalakosgahamulawatta | Garden contains part of a masonry step                                       | Urapola Mudalge Henry Piya-dasa | 0      | 0  | 0.5 |
| 2   | Do.                   | Garden contains 2 arecanut trees, 1 sapu tree, 1 cocoa tree and 1 mango tree | do.                             | 0      | 0  | 0.7 |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Matale Kachcheri, on November 13, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests. This notice cancels the previous notice in this connection which appeared in *Government Gazette* No. 10,141 of August 25, 1950.

The Kachcheri,  
Matale, October 2, 1950.

R. D. P. PAULUSZ,  
Assistant Government Agent.

#### Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I hereby give notice, as required by section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land, which is required for a public purpose:—

The land called Karallyaddewatta situated in the village of Karallyadda, Gangapalata, Nuwara Eliya District, and surveyed and more particularly described as lots 1 and 2 in preliminary plan No. A 1,612.

All interested persons in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Nuwara Eliya Kachcheri, on November 22, 1950, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 15, 1950, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such.

The Kachcheri,  
Nuwara Eliya, October 3, 1950.

E. G. GOONEWARDENE,  
Assistant Government Agent.

#### Notice Under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I hereby give notice, required by section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands, which is required for a public purpose:—

- (1) All that parcel of land called and known as Edinburg Estate, surveyed and shown as lots 1, 2, 3, 7, 8, 9, 10, 11 and 12 in P. P. 9076, situated in the town of Nanu Oya.
- (2) The lease rights of lots 4, 6, and 13 (Crown land) in P. P. 9076 leased to the Imperial Ceylon Tea Estates, Ltd., Colombo—Agents: Whittall & Co.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Nuwara Eliya Kachcheri, on November 22, 1950, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 15, 1950, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such.

The Kachcheri,  
Nuwara Eliya, October 3, 1950.

E. G. GOONEWARDENE,  
Assistant Government Agent.

LP. 5931.

HAVING been duly directed by the Hon. the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for Wanduramba Central School, to wit:—

Preliminary plan No. A 1,095. Villages—Wanduramba and Lelwala

| Lot | Name of Land     | Description   | Name of Claimant  | Extent |    |      |
|-----|------------------|---|---|--------|----|------|
|     |                  |   |   | A.     | R. | P.   |
| 3   | Henahungodawatta | Coconut garden contains 1 jak tree and 56 coconut trees 50 years, 3 gandel trees 14 to 45 years, 1 mango and 2 cashew plants 5 to 8 years | Mrs. E. W. Sahabandu of Urala, Wanduramba, Miss H. L. W. Sahabandu of Urala Wanduramba, N. T. M. Wijesekera of Wanduramba, D. G. A. Dias of Lelwala, S. Abeygunawardena, H. Siyadoris, both of Lelwala, L. L. D. S. de Silva of Wanduramba, D. G. S. Dias, D. G. M. Dias, D. G. Alice Nona, A. P. A. Podisingho, Midigaspege Podinona, Midigaspege Nonahamy, Midigaspege Uparis, all of Lelwala | 0      | 2  | 34.9 |
| 4   | Foot-path        | Foot-path   | do.   | 0      | 0  | 5.1  |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Galle Kachcheri, on November 7, 1950, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

Notice dated June 3, 1949, published in *Government Gazette* No. 9,982 of June 8, 1949, is cancelled as far as it concerns the inquiry in respect of lots 3 and 4.

The Kachcheri,  
Galle, September 27, 1950.

V. P. VITTACHI,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Hon. the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for a Government School at Galpottawela, Urugasmanhandiya, to wit:—

| Lot | Name of Land           | Preliminary plan No. A 1,172. Village—Wahinguruketiya.                       |  | Extent<br>A. R. P. |
|-----|------------------------|--|--|--------------------|
|     |                        | Description  | Name of Claimant   |                    |
| 1   | Galugureaddarawatta .. | Garden contains 2 rubber trees, 3 coconut trees, 25 cinnamon bushes 35 years | Sudu Hakuru Jango and Hewa Hakuru Charlis, both of Galpottawela, Urugasmanhandiya, disputed by Tommaya Hakuru Issancho of Galpottawela, Urugasmanhandiya | 0 2 1.9            |
| 2   | Gorakagahawatta ..     | Garden contains 1 jak tree, 1 cadju tree 5 to 35 years                       | Tommaya Hakuru Ineris of Galpottawela, Urugasmanhandiya, disputed by Tommaya Hakuru Issancho of Galpottawela, Urugasmanhandiya                           | 0 0 32.1           |
| 3   | Do.                    | Part of garden (no cultivation)  | do.  | 0 0 1.7            |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Urugaha Resthouse, on November 17, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Galle, September, 27, 1950.

V. P. VITTACHI,  
Assistant Government Agent

## Notices under the Land Development Ordinance

No. LVR/LL/58.

### Notification of Land Kachcheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Assistant Government Agent, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9.30 a.m., on Monday, November 27, 1950, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Enquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent, Galle.

Colombo, September 27, 1950. K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

#### Particulars of land to be dealt with

Final village plan No. 581

| Lot | Name of Permit-holder or Applicant    | Extent<br>A. R. P. |
|-----|---------------------------------------|--------------------|
| 389 | Gardiya Lokuhehewa Nandoris Appu Hamy | 5 0 16             |

LVR/FVP/578.

### Notification of Land Kachcheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Assistant Government Agent, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 3 p.m., on Tuesday, November 7, 1950, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Enquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo, September 30, 1950. K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

#### Particulars of land to be dealt with

Final village plan No. 578. Village—Godamune

| Lot         | Name of Permit-holder or Applicant | Extent |      |         |
|-------------|------------------------------------|--------|------|---------|
|             |                                    | A.     | R.   | P.      |
| 538 and 540 | Laurence Mananperi                 | 26     | 0 12 | LL. 230 |
| 546         | Wannaku Koralage Appuhamy          | 15     | 1 17 | 233     |
| 557         | Kaluwahandi Wijesena               | 4      | 2 19 | 440     |
| 558         | Hiniduma Liyanage Chrigoris        | 4      | 2 39 | 441     |
| 560         | G. P. Odiris Appuhamy              | 5      | 0 34 | 442     |
| 562         | R. A. Aron Karunaratne             | 9      | 1 1  | 443     |
| 566         | B. H. A. Peter Singho              | 4      | 2 27 | 447     |
| 568         | B. A. Bempy Singho                 | 4      | 1 39 | 449     |
| 573         | Himbutugoda Radage Baburuwa        | 5      | 0 27 | 452     |
| 582         | G. P. Sirimanis                    | 4      | 1 1  | 457     |
| 606         | Gange Siebel de Silva              | 10     | 3 15 | 474     |
| 615         | Weerakonda Arachchi Benet Silva    | 11     | 0 3  | 481     |
| 616         | S. S. Silva                        | 9      | 3 5  | 482     |
| 619         | A. W. S. Weerasekera               | 11     | 2 38 | 484     |
| 633         | P. P. S. Wijeyatunga               | 10     | 0 15 | 491     |
| 634         | Mrs. H. S. M. Karunaratne          | 8      | 3 39 | 492     |
| 647         | R. D. Seneviratne                  | 11     | 1 2  | 496     |
| 661         | Sudharama R. de Silva              | 10     | 2 36 | 506     |
| 662         | R. F. de Silva                     | 10     | 0 16 | 507     |
| 674 and 676 | S. Ayoris Silva                    | 4      | 3 32 | 515     |
| 580         | Pettahandi Hendy Silva             | 9      | 1 13 | 455     |
| 583         | P. A. Y. Wijeratne                 | 4      | 1 38 | 458     |

## Land Redemption Notices

### Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950.

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that act.

Colombo, July 22, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

#### SCHEDULE

| Lot | Name of Land   | Preliminary plan No. A 628. Village—Maliyadda |  | Extent<br>A. R. P. |
|-----|--|---|--|--------------------|
|     |  | Description                                   | Name of Claimant                         |                    |
| 1   | Pahalapukandaliyadda, Uadhahapukandaliyadda, Walliwelakumbura and Mallekumbura | Paddy fields                                  | M. A. Perera, Lansiyawadiya, Kotugoda .. | 2 3 33             |

L. D.—B 49/50.

LA 7270.  
LC's No. LRO/APL/J/AL/208.

### Declaration under section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942:—

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be public purpose and will be acquired under that Act.

Colombo, July 28, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.



## SCHEDULE

Supplement No. 5 to final village plan No. 976. Village—Aswedduma

| Lot | Name of Land        | Description  | Name of Claimant  | Extent |    |    |
|-----|---------------------|--|---|--------|----|----|
|     |                     |  |   | A.     | R. | P. |
| 50  | Kadurugahamulawatta | Coconut garden contains coconut, jak, mango, lime, orange and naran trees and a cadjan mud-house | Rawanna Mana Ramalingam Pillai at present in India, Manager;— D. J. Coonghe of Aswedduma, Kuyyapitiya | 1      | 3  | 30 |

L A, 7266

L. D.—B. 49/50

L. C's No. LRO/APL/J/AL/53.

## Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be public purpose and will be acquired under that Act

Colombo, July 20, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

## SCHEDULE

Preliminary plan No. A 998. Village—Wattegedara

| Lot | Name of Land                                   | Description                | Name of Claimant   | Extent |    |    |
|-----|--|----------------------------|--|--------|----|----|
|     |  |                            |  | A.     | R. | P. |
| 1   | Bogahalandehena, Bogahalände Ehetugahamulahena | Coconut garden 10-15 years | W. Kirithratne, W. Somapala and W. Sugathapala, all of Dambulla Road, Kurunegala | 3      | 3  | 12 |

L A 7264.

L. D.—B 49/50.

L. C's No. LRO/APL/J/AL/49.

## Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be public purpose and will be acquired under that Act.

Colombo, July 31, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

## SCHEDULE

Preliminary plan No. A 1,002. Village—Mapegomuwa

| Lot | Name of Land   | Description                      | Name of Claimant   | Extent |    |    |
|-----|--|----------------------------------|--|--------|----|----|
|     |  |                                  |  | A.     | R. | P. |
| 1   | Dangahamulawatta, Ambagahamulawatta, Heenukehena, Kadurugahamulahena, Heenukehena alias Bogahamulahena | Coconut garden 20 years and Rock | Basnayake Ralalage Dingiri Banda of Hatnagoda, Beligaha Dewalagama and Kiri Banda Basnayake of Weuda | 7      | 0  | 21 |

L A 7254.

L. D.—B 49/50.

L. C's No. LRO/APL/J/AL/2211.

## Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be public purpose and will be acquired under that Act.

Colombo, July 31, 1950.

DUDLEY SENANAYAKE,  
Minister of Agriculture and Lands.

## SCHEDULE

Preliminary plan No. A 1,046. Village—Meddegama

| Lot | Name of Land              | Description   | Name of Claimant   | Extent |    |    |
|-----|---------------------------|---|--|--------|----|----|
|     |                           |   |  | A.     | R. | P. |
| 1   | Kanduhakotuwekumburewatte | Coconut garden 25 years, contains a temporary house | J. P. B. D Kiri Bandiya and J. P. B. D. Sama of Meddegama, Wellawa | 0      | 1  | 8  |

L 3108.

L. D.—B 49/50.

## Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 1950

I, R. D. P. Paulusz, Assistant Government Agent of the Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear personally or by agent duly authorized in writing before me at the Matale Kachcheri on November 13, at 11 a.m.; and
  - (b) notify to me in writing on or before October 25, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matale, October 2, 1950.R. D. P. PAULUSZ,  
Assistant Government Agent.

## SCHEDULE

Supplement No. 3 to final village plan No 33. Village—Moragaspiya

| Lot | Name of Land                    | Description | Name of Claimant  | Extent<br>A. R. P. |
|-----|---------------------------------|-------------|---|--------------------|
| 313 | Kohonahena, Attikkagahamulahena | Chena       | B. M. A. Kohona of the Treasury, Colombo, and P W Karunaratna, Kohona, Udattawa School, Pallewatta, Madugoda, Kandy | 5 1 8              |

L. 3104.

**Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950**

I, R. D. P. Paulusz, Assistant Government Agent of the Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) It is intended to acquire under the said Act, for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear personally or by agent duly authorized in writing before me at the Matale Kachcheri on November 13, 1950, at 10.30 a. m., and
  - (b) notify to me in writing on or before October 25, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

This notice cancels the previous notice in this connection which appeared in *Government Gazette* No. 10,141 of August 25, 1950

The Kachcheri,  
Matale, October 2, 1950.

R. D. P. PAULUSZ,  
Assistant Government Agent.

## SCHEDULE

Supplement No. 2 to final village plan No 50. Village—Pallewatta

| Lot | Name of Land                                  | Description                    | Name of Claimant           | Extent<br>A. R. P. |
|-----|---|--------------------------------|----------------------------|--------------------|
| 307 | Medawelayamanakumbura, Medawelayamana-pillewa | Paddy field and coconut garden | U B Dissanayake of Dullewa | 1 1 23             |

L. 3105.

**Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950**

I, R. D. P. Paulusz, Assistant Government Agent of the Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purpose of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear personally or by agent duly authorized in writing before me at the Matale Kachcheri on November 13, 1950, at 10 a. m., and
  - (b) notify to me in writing on or before October 25, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

This notice cancels the previous notice in this connection which appeared in *Government Gazette* No 10,141 of August 25, 1950

The Kachcheri,  
Matale, October 2 1950

R. D. P. PAULUSZ,  
Assistant Government Agent

## SCHEDULE

Preliminary plan No. A 1,546 Village—Gurulawala

| Lot | Name of Land | Description   | Name of Claimant                             | Extent<br>A. R. P. |
|-----|--------------|---|--|--------------------|
| 1   | Galpillehena | Rubber and cocoa 30 years, contains also coconut and arecanut over 30 years | H. H. D. Devanarayana of Gurulawela, Ukuwela | 1 0 15             |

L. 3117

**Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950**

I, R. D. P. Paulusz, Assistant Government Agent of the Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear personally or by agent duly authorized in writing before me at the Matale Kachcheri on November 13, 1950, at 11.30 a. m.; and
  - (b) notify to me writing on or before October 25, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,  
Matale, October 2, 1950

R. D. P. PAULUSZ,  
Assistant Government Agent

## SCHEDULE

Preliminary plan No. A 1,623 Village—Matalapitiya

| Lot | Name of Land              | Description  | Name of Claimant   | Extent<br>A. R. P. |
|-----|---------------------------|--|--|--------------------|
| 1   | Polwattagederagawakumbura | Paddy field contains 1 coconut tree 60 years, and coconut garden contains 3 coconut trees 60 years | Udamullegedera Bandiya, c/o Village Headman, Matalapitiya, Udasingya | 0 1 7              |

L.A. 7170.

**Notice of Acquisition of Land for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942**

I, Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at the Kurunegala Kachcheri, on November 28, 1950, at 10 a. m., and shall state the nature of their respective interests in such lands and the amount and particulars of their claims to compensation for such interests.

Kurunegala, October 2, 1950.

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

| Lot | Name of Land   | Description                    | SCHEDULE                              |   | Extent<br>A. R. P. |
|-----|--|--------------------------------|---------------------------------------|---|--------------------|
|     |  |                                | Name of Claimant                      |   |                    |
|     |  |                                | Preliminary Plan No. A 1,004          | Village—Nillakkegama  |                    |
| 1   | Egodawatta alias Nillakkewatta and Galahitriyawe Nawasigahamulakumbura | Coconut garden and paddy field | D. M. Ukku Banda                      | son of D. M. Dingiri Banda, c/o Mahapitiya School, Potuhera | 1 0 2              |
|     |  |                                | Preliminary plan No. A 1,005          | Village—Nillakkegama  |                    |
| 1   | Kajugahamulakumbura  | Paddy field                    | D. M. Ukku Banda,                     | son of D. M. Dingiri Banda, c/o Mahapitiya School, Potuhera | 1 0 3              |
|     |  |                                | Preliminary plan No. A 1,006          | Village—Nillakkegama  |                    |
| 1   | Nillakkewela Mulwakkadalyadda  | Paddy field                    | D. M. Dingiri Banda of Kaluadagedara, | c/o Mahapitiya School, Potuhera                             | 1 0 24             |
| 2   | Do   | do                             | do.                                   | do.   | 1 0 24             |

L.A. 7163.

**Notice of Acquisition of Land for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942**

I. Wijeyapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me, and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the Kurunegala Kachcheri on November 28, 1950, at 11 a.m., and shall state the nature of their respective interests in such land and the amount and particulars of their claims to compensation for such interests

W. T. JAYASINGHE,  
Assistant Government Agent.

Kurunegala, October, 2 1950.

## SCHEDULE

Supplement 1 to F. V. P. 2,572. Village—Gallegama

| Lot | Name of Land        | Description | SCHEDULE                                    |  | Extent<br>A. R. P. |
|-----|---------------------|-------------|---|--|--------------------|
|     |                     |             | Name of Claimant                            |  |                    |
| 7   | Jansenpitiyepillena | Coconut     | Adam Pulle, Saleema Lebbe (minor), guardian | Piena Adam Pulle, both of Damapitiya Arakyaala, Katupota P. O., and Ahamadu Lebbe Hawamma (minor), guardian: Omar Lebbe Patumma, both of Kurukotuwa, Horombawa P. O. | 1 2 32             |

**Miscellaneous Land Notices**

No. LS/873.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Mr. F. Stanley Fernando of Ratmalie Hotel, Haputale, has applied for a lease of an extent of about 22 perches from lot 10 in P. P. 2,536, situated within the Urban limits of Haputale, Badulla District, for the purpose of erecting Service Hoist thereon.

2. The land adjoins the applicant's Motor Service Station, and is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term 10 years,
- (b) Rent: Rs. 12.40 per annum;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, erect on the land a Service Hoist to the satisfaction of the Government Agent, Province of Uva;
- (d) The lessee shall use the land as site for a Service Hoist, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date thereof.

K. KANAGASUNDRAM,  
Land Commissioner.

Colombo, October 6, 1950

**Tenders for the lease of Delgahalanda Estate acquired for Village Expansion**

THE Chairman, Tender Board, Ministry of Agriculture and Lands, Colombo, will receive tenders up to 12 noon on Friday, October 20, 1950, for the lease of all that estate called and known as Delgahalanda Estate, situated at Delwalatenna, Lunuketiyamadritta and Attaragalle Liyangaswagura villages, containing in extent 183 acres 1 rood 15 perches, and more particularly described as lots 1, 3, 4, 5 and 6 in P. P. A. 1,578, on a monthly tenancy commencing from November 1, 1950.

All the buildings, wells, tanks, &c., and the accessories to the buildings on the land leased will be available for use by the successful tenderer. These should be handed back in good condition to the Government Agent, Central Province, Kandy, or his representative at the termination of the lease or earlier if required under the circumstances set out in para. 11 below.

2. Tenders should be on forms which will be supplied upon application to the Government Agent, Central Province, Kandy, from whom all particulars on the subject could be obtained.

3. A deposit of Rs. 300 will be required to be made at the Kandy Kachcheri, and a receipt produced therefore before a tender form is issued.

4. Tenders, which should be in duplicate, should be marked "TENDER FOR THE LEASE OF DELGAHALANDA ESTATE, KANDY DISTRICT" in the left-hand top corner of the envelope, should be addressed to the Chairman, Tender Board, Ministry of Agriculture and Lands, Colombo, and should be sent by registered post or deposited in the tender box provided for the purpose in the Ministry Office.

5. The person whose tender is accepted will be declared the successful tenderer and shall be called upon to deposit the full amount of the tender within three days of the acceptance of his tender.

6. A security deposit equivalent to two months' rent will be required to be made by the successful tenderer on acceptance of his tender, which deposit shall be separate from the rental due in respect of each month of the lease. The payment of this deposit should be made along with the payment due under condition 5 of this notice.

7. Should any person whose tender has been accepted decline to enter into the agreement within three days of receiving notice in writing that his tender has been accepted, his tender deposit will be forfeited to the Crown and the defaulter will render himself liable to be included in the list of Defaulting Contractors precluded from having any concern in a Government contract. Notice of acceptance of tender will be deemed to have been received by the tenderer if it has been sent by post addressed to, or left at, the address given by the tenderer. All other deposits will be returned upon signature of the agreement.

8. The amount tendered should be entered both in figures and in words in the tender form. Where the amount given in figures differs from the amount given in words, the tender will be rejected. All alterations and erasures must be initialled by the tenderers.

9. The successful tenderer should not assign, transfer or mortgage the lease without the authority of the Tender Board. The Government reserves to itself the right to refuse to recognize a power of attorney issued by the successful tenderer to any person authorizing him to carry on the lease on the successful tenderer's behalf.

10. A tenderer when applying for tender forms should furnish the officer issuing the forms with a written statement giving his full name and permanent address stating in which district or districts he owns landed property or other interests. The extent of landed property and the nature of other interests should also be given.

11. If the whole or any portion of the land be required for any Government purpose before the date on which the lease shall terminate, the Government shall be entitled to give the lessee one week's notice and resume possession of the land. No compensation will be payable on this account. A proportionate amount of the purchase amount will however be refunded.

12. In the event of the breach of any of the foregoing conditions, the Government Agent shall have the power to withdraw the rights of the lease and the lessee, and his workmen shall leave the land forthwith and shall not be entitled to any compensation for any reason whatsoever.

13. The agreement shall be entered into by the successful tenderer with the Government Agent, Central Province, Kandy, which expression shall mean and include his successors in office.

14. The Government reserves to itself the full power to reject all or any tenders which may be made in pursuance of this notice and to accept any tender whether such tender be the highest or not.

W. STANLEY DE ALWIS,  
for Government Agent.

The Kachcheri,  
Kandy, October 4, 1950

ආණ්ඩුවේ ඉඩම් විකිණීමේ ගෝඨ ධුද්දීම සඳහා දැන්වීම්

No. 14,469, S. O.—ඉඩම් හිරවුල්කිරීමේ නිර්ධාරිතාව: පිළිස් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩු සන්නය ඉඩම් ආණ්ඩුවේ නිකුත්වන ප්‍රකාරය වම් 1950ක්වූ නොවැම්බර් මස 22 වැනි දින වූ ධුද්දීමේදී 9.30 ආංචුප්‍රභය නානාකළඳි මෙන්දේසකර විකුණීමේදී ගෝඨ ධුද්දීමකර දෙසව නොසොත් වෙන අන්දමින් තිත්පුරුවේ ගොදකම් ඇත. සඹරගමු දිනට පසු දිනක් කැපලේ දිනක් කැපලේ කොරළේ, බන්තාමාර් කිරිමැලි පත්තුවේ පිහිටා තිබෙන බිම්කැපලේ 22ක්.

මුල් සිසිඳුම නො. 4,120. ගම්—දෙරමක (කොටසක්)

Table with columns: නො., ඉඩමේ නම, ඉල්ලුම්කාරයා ගෝඨ අයිතිකම්කරන්නා, අන්දම, මස, අ.රු.ප.
Row 58: ඩිංකුමුගලේගේ ... (1) අර්. පි. බන්තා, (2) රජපහලේ හම්පදුම්, (3) දෙරමක පදිංචි දෙරමක මුතුගෝගලේ උක්කුම්, (4) දෙරමක පදිංචි රජපහලේ හිටිමලා, (5) දෙරමක පදිංචි රජපහලේ හිටිමලා, (6) ඇත්තස් මිත්‍රසිංහ, (7) කැපලේ පදිංචි ඇල්බට් ඒ. මිත්‍රසිංහ, (8) රජපහලේ හිටි, (9) රජපහලේ හිටිමලා, (10) දෙරමක පදිංචි රජපහලේ ඇල්බට්, (11) දෙරමක පදිංචි මායිංගේ මැණික, (12) දෙරමක පදිංචි මායිංගේ උසිය

තත්කේරු මිල අත්කරගත් රුපියල් 100කට වැඩිකොමක මුදලක් වේ.

මෙහි ඉඩම් හැර වැඩිදුර කොරතුරු කොළඹ ඉඩම් හිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්ද, ඒමාගේ සිතියම් කොළඹ හර්මිකර්ස් ස්කරල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

මේ 1950ක්වූ පැපර් මස 28 වැනි දින කොළඹ ඉඩම් මිලිබද කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී.
අත්. කනගාසුන්දුම්, ඉඩම් මිලිබද කොමසාරිස්තුමා මමක.

No. 14,470, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතූමා විසින් මෙහි පහත සඳහන්වන ආකූලි සත්කක ඉඩම් ආකූලි නිකුත්වන ප්‍රකාරයට මි 1950ක් වූ නොවැම්බර් මස 23වන දින වූ ඉහත පරිදි සපරමිරු 9.30ට අංකිපුස්සේ කානායකම්පි මෙන්දේසිකර විකුණන්නට ගෝ මිණිමිකරදෙන්නට නොහොත් මෙහි අන්දමින් කිත්සුකරන්නට යොදනවා ඇත. සබරගමු දිසාවේ කැංගල්ල දිකුණකමේ මෙලිලප්පේකරුගේ ඔස්නාතිර නිරවැලි පත්තුවේ පිහිටා තිබෙන බිම්කැබලි 22ක්.

Table with 5 columns: No., ඉඩමේ නම (Name of land), ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කරුන්ගේ නම (Name of applicant/owner), අන්දම (Type), and අ.රු.ප. (Area). Rows 130-178 list various land parcels with their respective details and areas.

කක්කේරු මල අක්කරයක් රුපියල් 100කට මිලිගොවන මුදලක් මේ.

මෙහි ඉඩම් කැණ වැඩිදුර කොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතූමාගෙන්ද, ඒවායේ සිතියම් කොළඹ සර්වේයර් ප්ලාන්කරුවාගෙන්ද ලබාගත හැකිමේ.

මි 1950ක් වූ සැප්තැම්බර් මස 28වන දින කොළඹ ඉඩම් මිලිබද කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී. කේ. කනගසුන්දර, ඉඩම් මිලිබද කොමසාරිස්තුමා විසින්.

No. 14,471, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතූමා විසින් මෙහි පහත සඳහන්වන ආකූලි සත්කක ඉඩම් ආකූලි නිකුත්වන ප්‍රකාරයට මි 1950ක් වූ නොවැම්බර් මස 21වන දින වූ අගහරුවාද සපරමිරු 9.30ට අංකිපුස්සේ කානායකම්පි මෙන්දේසිකර විකුණන්නට ගෝ මිණිමිකරදෙන්නට නොහොත් මෙහි අන්දමින් කිත්සුකරන්නට යොදනවා ඇත. සබරගමු දිසාවේ කැංගල්ල දිකුණකමේ මෙලිලප්පේකරුගේ ඔස්නාතිර නිරවැලි පත්තුවේ පිහිටා තිබෙන බිම්කැබලි 20ක්.

Table with 5 columns: No., ඉඩමේ නම (Name of land), ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කරුන්ගේ නම (Name of applicant/owner), අන්දම (Type), and අ.රු.ප. (Area). Rows 5-17 list various land parcels with their respective details and areas.

| නො. (No.) | ඉඩමේ නම (Name of Land) | ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කීයන්ගේ විස්තර (Description of Applicant/Owner)  | අන්දම (Area) | මහත, අ.රු.ප. (Acres) |
|-----------|------------------------|--|--------------|----------------------|
| 21        | ආරුදොවත්ත              | (1) දිවුහුණල්ලේ බිලිද, (2) එම සිරිමල, (3) දොරමක පදිංචි දොරමක දිවුහුණල්ලේ බිලිද, (4) එම සිරිමල  | පොල් මත්ත    | 2 3 19               |
| 24        | එම                     | බිහගම් තෙත්තැන්නලයේ පොම්පල්පුනම්, (2) එම සෙමින් පිටර් (3) එම කිරිබිඳ, (4) එම රෙගලින්, පදිංචි කුඹුල්ලොසන්   | රබර්         | 0 3 15               |
| 27        | සයිමෙහිත්ත             | දොරමක පදිංචි දොරමක රෝදොප්පිගේ පොම්පි, (2) දොරමක පදිංචි දොරමක මාසිංග පොම්පි, (3) ලොවිල පදිංචි මුහුණල්ලේගේ අප්පුම්, (4) දොරමක පදිංචි මාසිංග මැණික, (5) දොරමක පදිංචි සිංහලපේඛිගේ මෙහිතුර, (6) එම පදිංචි එම සිරිමල, (7) දොරමක පදිංචි දොරමක රෝදොප්පිගේ බිලිද සෙමින් මාසිංග බිලිද, (8) දොරමක පදිංචි දොරමක මාසිංග බිලිද, (9) දොරමක පදිංචි මාසිංග රත්තරන (10) මාසිංග අප්පුම්, (11) දොරමක මුහුණල්ලේගේ උක්කුම්, (12) දොරමක මාසිංග කිරිමැණික, (13) දොරමක පදිංචි ඉලන්දුරිපේඛිගේ උම්ප්පුම්, (14) දොරමක පදිංචි ඉලන්දුරිපේඛිගේ කිරි සෙමින් සුගතපාල, (15) දොරමක පදිංචි කරුණාපේඛිගේ කිරිබිඳ, (16) මැනික්කඩමර පදිංචි මාසිංග පෙල්ල, (17) මාසිංග කිරිමැණික, (18) ඉලන්දුරිපේඛිගේ කිරිබිඳ, (19) එම පෝත, (20) එම පිගදග, (21) එම සෙමින්, ආම්බොනාගේම පදිංචි දොරමක | පොල් මත්ත    | 0 1 35               |
| 31        | ආරුදොවත්ත              | (1) දිවුහුණල්ලේ සෙමින්, (2) දොරමක පදිංචි එම සෙමින්   | එම           | 1 0 31               |
| 34        | බිලිත්තමත්ත            | (1) මාසිංග බිහගම්, (2) එම අප්පුම්, (3) දොරමක පදිංචි මාසිංග රත්තරන, (4) සිංහලපේඛිගේ මෙහිතුර, (5) දොරමක පදිංචි එම සිරිමල, (6) දොරමක පදිංචි මුහුණල්ලේගේ අප්පුම්, (7) දොරමක පදිංචි මාසිංග මැණික, (8) දොරමක පදිංචි දොරමක මාසිංග කිරිමැණික, (9) දොරමක මුහුණල්ලේගේ උක්කුම්, (10) ආලිපිට් පදිංචි අරුණන් ප. වික්‍රමසිංහ, (11) ආලිපිට් ප. වික්‍රමසිංහ, (12) මැනික්කඩමර පදිංචි මාසිංග පෙල්ල, (13) මුහුණල්ලේගේ සෙමින්, (14) දොරමක පදිංචි රෝදොප්පිගේ කිරිබිඳ, (15) දොරමක පදිංචි ඉලන්දුරිපේඛිගේ කිරි සෙමින් සුගතපාල, (16) දොරමක පදිංචි ඉලන්දුරිපේඛිගේ සෙමින්, (17) දොරමක පදිංචි කරුණාපේඛිගේ කිරිබිඳ  | එම           | 0 0 20               |
| 35        | බිලිත්තමත්ත            | (1) මාසිංග බිහගම්, (2) බිලිපිට්. සිංහල ප. අංක 34 දරණ බිම් ආලිපිට්ට අයිතිකම් කියාපිටින්නෝ   | එම           | 0 0 27               |
| 39        | කෝන්සන්තැන්ත           | (1) බිලිපිට්. බිලිද, (2) බිලිපිට්. සිංහල ප. අංක 34 දරණ බිම් රත්තරන, (4) දොරමක රෝදොප්පිගේ බිලිද, (5) සිංහලපේඛිගේ සිරිමල, (6) එම මෙහිතුර, දොරමක රෝදොප්පිගේ දොරමක, (7) අරුණන් වික්‍රමසිංහ, (8) ආලිපිට් ප. වික්‍රමසිංහ, දොරමක රෝදොප්පිගේ ආලිපිට් ආරුණන් ප. වික්‍රමසිංහ, (9) දොරමක පදිංචි රෝදොප්පිගේ කිරිබිඳ, (10) දොරමක පදිංචි කරුණාපේඛිගේ කිරිබිඳ, (11) මැනික්කඩමර පදිංචි මාසිංග පෙල්ල, (12) දොරමක පදිංචි ඉලන්දුරිපේඛිගේ කිරි, (13) දොරමක පදිංචි මුහුණල්ලේගේ අප්පුම්, (14) මාසිංග අප්පුම්, (15) ඉලන්දුරිපේඛිගේ කිරි, (16) එම උම්ප්පුම්, (17) ඉලන්දුරිපේඛිගේ කිරිබිඳ, (18) කරුණාපේඛිගේ කිරිබිඳ, (19) මාසිංග මැණික  | එම           | 0 2 9                |
| 40        | එම                     | අංක 39 දරණ බිම්කම්පිට්ගේ සඳහන් අයිතිකම් කියාපිටින්නෝ   | එම           | 0 3 4                |
| 41        | නාරංගහලිලකැන්ත         | අංක 39 දරණ බිම්කම්පිට්ගේ සඳහන් අයිතිකම් කියාපිටින්නෝ සහ මාසිංග කිරිමැණික   | එම           | 1 2 9                |
| 42        | සයිමෙහිත්ත             | අංක 27 දරණ බිම්කම්පිට්ගේ සඳහන් අයිතිකම් කියාපිටින්නෝ   | එම           | 0 2 2                |
| 45        | ආලිපිට්පිට්ගේත         | (1) දිවුහුණල්ලේ සෙමින්, (2) අරුණන් වික්‍රමසිංහ, (3) ආලිපිට් ප. වික්‍රමසිංහ, පදිංචි කැංපල, (4) දොරමක පදිංචි රත්තරන උක්කුම්, (5) දොරමක පදිංචි දිවුහුණල්ලේගේ බන්ඩිස   | මත්ත         | 0 3 39               |
| 47        | ආලිපිට්පිට්ගේත         | අංක 45 දරණ බිම්කම්පිට්ගේ සඳහන් අයිතිකම් කියාපිටින්නෝ   | පොල් මත්ත    | 2 0 39               |
| 55        | මත්තමත්ත               | දොරමක පදිංචි දිවුහුණල්ලේගේ බන්ඩිස, (2) දොරමක පදිංචි ඉදිරිසිංහ රත්තරන, (3) ප. කිරි  | එම           | 0 3 36               |

කන්සන්තැන්ත අක්කරයක් රුපියල් 100කට මැණිතොවන මුදලක් මෙ.

මෙහි ඉඩම් ගැන මැහිලු කොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමාගෙන්ද, ඒමාගේ සහිතව කොළඹ රේගු නිලධාරීතුමාගෙන්ද ලබාගත හැකිම.

මේ 1950ක් වූ පැළහැමිබර් මස 28 වෙනි දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී.

කේ. කනගසුන්දර, ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමා මම.

No. 14,472, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරීතුමා විසින් මෙහි පහත සඳහන්වන ආකාරව සන්නය ඉඩම් ආකාරව නිකුත්වන ප්‍රකාරව මේ 1950ක් වූ පැළහැමිබර් මස 20 වෙනි දින වූ සඳුදා පෙරමුරු 9.30ට අමතරව නානාගම දිවුහුණල්ලේ ඉඩම් නිරවුල්කිරීමේ කොමසාරිස්තුමාගෙන් මෙහි අන්දමින් නිවැරදි කරන ලද සඳහන්ව ඇත. සබරගමු දිසා මහල දිවුහුණල්ලේ බිලිපිට් කෝරළේ බන්ඩිස නිරවුල්කිරීමේ පිළිබඳ නිවැරදි කිරීමේ කාර්යාලයේදී.

මුල් බිම්කම් නො. 4,121. මෙ—දොරමක (කොටසක්)

| නො. (No.) | ඉඩමේ නම (Name of Land) | ඉල්ලුම්කාරයා හෝ අයිතිකම්කීයන්ගේ විස්තර (Description of Applicant/Owner)   | අන්දම (Area) | මහත, අ.රු.ප. (Acres) |
|-----------|------------------------|---|--------------|----------------------|
| 50        | බිලිත්තමත්ත            | (1) දුම්මලදොවත්ත පදිංචි පු. ආලි. ආලි. සන්ධ්‍යා, (2) දොරමක පදිංචි මැනික්කඩමරගේ පිටි, (3) දොරමක පදිංචි මැනික්කඩමරගේ පිටි, සෙමින් සෙමින්, (4) සලකුම්පිට් පදිංචි මැනික්කඩමරගේ මැණික | පොල් මත්ත    | 1 3 6                |
| 91        | කැකුණේගේත              | (1) නිදරුපොල පදිංචි ප. කරුණාපේඛිගේ, (2) නිදරුපොල පදිංචි සෙමින් පොලගේගේ  | රබර්         | 2 0 14               |
| 108       | ඉඹිලේගේත               | පලන්පේඛිගේ මැණික  | සේන          | 0 2 12               |
| 111       | කෝරදොවත්ත              | දොරමක රෝදොප්පිගේ බිහගම්   | එම           | 0 2 37               |
| 124       | ඉඹිලේගේත               | (1) දොරමක රෝදොප්පිගේ මැණික, (2) එම සෙමින්, (3) එම උක්කුණේ බිහගම්, (4) එම බිහගම්, (5) දොරමක රෝදොප්පිගේ බිහගම් කිරිබිඳ, (6) එම උක්කුණේ, (7) එම පොම්පි, (8) එම පොම්පි              | එම           | 0 2 23               |
| 306       | දොරමක රෝදොප්පිගේත      | (1) මුහුණල්ලේගේ මැණික, (2) රෝදොප්පිගේ මැණික   | එම           | 0 1 2                |



ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම්

Q

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටෙහි මහජනික සටහන්පිටි ප්‍රකාශනයයි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන සටහන් ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි මහජනික (1) වැනි උප මහජනික සටහන් කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැල්වත් සේනානායක නමැති මිනිසෙකුට ප්‍රකාශ කරමි.

කොළඹ 04 නගර සභාවේ අභ්‍යන්තර කොටසේ පිහිටා තිබෙන අක්කර 5 1/2 පමණ විශාලකම ඇති චිත්‍රකොඩවත් පහ මඩුකොඩවත් කොළඹ 04, ඊට මායිම්:—

- උතුර: කොළඹ-විහක්කර වෙල් පාර;
- නැගෙනහිර: වෙල්විට්ටේ වෙල් පාර;
- දකුණ: සේනානායක පත්තර අතින් ඉඩ අයිති කොටසක කොළඹ;
- බස්නාහිර: දෙවන මහල මාවත.

නො. J/H L G/394  
මි 1950 අංක 21 වැනි දින කොළඹ දින.

බිහිවී සේනානායක,  
කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 3028

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටෙහි මහජනික සටහන්පිටි ප්‍රකාශනයයි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන සටහන් ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි මහජනික (1) වැනි උප මහජනික සටහන් කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැල්වත් සේනානායක නමැති මිනිසෙකුට ප්‍රකාශ කරමි.

දෙමළ පිහිටා තිබෙන අක්කර 0 රූමි 3, පමණ 38.4 විශාලකම ඇති වෙල්විට්ටේ, නො.ම 0 A 2,717 දරණ පැරාලකම විස්තර කර තිබෙන පළමුවැනි කොටස.

නො. J/H L G/198  
මි 1950 අංක 20 වැනි දින කොළඹ දින.

බිහිවී සේනානායක,  
කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 3515

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටෙහි මහජනික සටහන්පිටි ප්‍රකාශනයයි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන සටහන් ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි මහජනික (1) වැනි උප මහජනික සටහන් කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැල්වත් සේනානායක නමැති මිනිසෙකුට ප්‍රකාශ කරමි.

බස්නාහිර පළාතේ කොළඹ දිසාවේ අලුත්කුරු පාරේ (A) කොටසකට බුහුණක් මිනිසා විවිධා කිසිදු අක්කර 20 ක් පහ පොල් අක්කර 7 ක් ඇති අක්කර 27 ක් පමණ විශාලකම ඇති කැණගොඩගල සහ දම්වෙහෙරගල කිසිදු ඉඩම, මිට අයිතිකරුකරු මිලි ජංගමීන කෝණ, දේවාල, මාලා, අන්තිමුඳු, දැනට බුහුණකිනිනිනිනිනි අය: සේ. ජේ. පෙරේරා, පෙරකරු මහතා, තුඩුල්ල සහ සේනාදිරගේ අනෙකුත් මිනිසුන් පෙරේරා පොල්ල කෝණ කොටසක් ලියහදුරා බිල්වත්, තුඩුල්ල, පැරාලකම.

නො.ම 0 J/11 RF/48  
මි 1950 අංක 20 වැනි දින කොළඹ දින.

බිහිවී සේනානායක,  
කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටෙහි මහජනික සටහන්පිටි ප්‍රකාශනයයි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන සටහන් ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි මහජනික (1) වැනි උප මහජනික සටහන් කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැල්වත් සේනානායක නමැති මිනිසෙකුට ප්‍රකාශ කරමි.

ක්‍රමයෙන් ප්‍රධාන පාරේ 15/4 කොටසකට වෙල්විට්ටේ පැරාලකම මාරු වූ දැනට අලුත් කැණගොඩගල සහ දම්වෙහෙරගල පාරේ පාරේ සහ මායිම් තුළ පිහිටි රූමි 2 ක් පමණ වසරේ ඇති මාරු පොල මිනිසෙකුට කොටසක්.

මි 1950 අංක 31 වැනි දින කොළඹ දින.

බිහිවී සේනානායක,  
කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

මි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටෙහි මහජනික සටහන්පිටි ප්‍රකාශනයයි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන සටහන් ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි මහජනික (1) වැනි උප මහජනික සටහන් කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැල්වත් සේනානායක නමැති මිනිසෙකුට ප්‍රකාශ කරමි:—

විශාලකම ඇති කොටසේ A 1,612 පැරාලකම මධ්‍ය විහාර මහලයක් දක්වන කොටස 1 සහ 2 දරණ කැබලි වන ක්‍රමයෙන් ප්‍රධාන පාරේ පාරේ සහ මාරු වූ දැනට අලුත් කැණගොඩගල සහ දම්වෙහෙරගල පාරේ පාරේ සහ මායිම් තුළ පිහිටි රූමි 2 ක් පමණ වසරේ ඇති මාරු පොල මිනිසෙකුට කොටසක්.

නො.ම 0 J/TW/240  
මි 1950 අංක 20 වැනි දින කොළඹ දින.

බිහිවී සේනානායක,  
කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. රටෙහි මහජනික සටහන්පිටි ප්‍රකාශනයයි.

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන සටහන් ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි මහජනික (1) වැනි උප මහජනික සටහන් කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැල්වත් සේනානායක නමැති මිනිසෙකුට ප්‍රකාශ කරමි:—

- (1) ආනුබල කඩවිදිගේ පිහිටි විශාලකම ඇති නො. 9,076 දරණ පැරාලකම අංක 1, 2, 3, 7, 8, 9, 10, 11 සහ 12 දරණ මහජනික සටහන් කැබලි ඉඩම් කැබලි.
- (2) ඉහලින් සඳහන් කර ඇති කොටසේ පිහිටි විශාලකම ඇති නො. 9,076 දරණ පැරාලකම අංක 4, 6 සහ 13 දරණ ඉඩම් කැබලිවලට ඉඩ අයිතිවන මිනිසෙකුට.

නො.ම 0 J/TW/216  
මි 1950 අංක 20 වැනි දින කොළඹ දින.

බිහිවී සේනානායක,  
කායිකම හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.



Q. 3596

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කවුළුක්කකට උම්මනාකර තිබෙන බවත්, එය අණුමට ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

කොළඹ දිනින්සේ නැංගනගර සිතන, කොරළු මැද්දෙහි පිහිටා තිබෙන අක්කර 2 පමණ විශාලකම ඇති මහලුක මත්ත නොහොත් දෙල්ගමුවත්ත, ඊට මායිම්:—

- උතුරම: එම මහලුකමත්ත නොහොත් දෙල්ගමුවත්ත අත්නාසිමුව;
- නැගෙනහිරට: ඒ. ඇල්. ජවුනම් සහ නවත් අග අයිතිකම්යන ඉඩම;
- දකුණට: මැද්දෙහි බිත්තාතිරම සහ කරන්ත පාර;
- බස්නාහිරම: එම ඉඩමේ අත්නාසිමුව.

කො. J/E/2

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ 20 වැනි දින කොළඹ දින.

බිහිලි සේනානායක,  
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කවුළුක්කකට උම්මනාකර තිබෙන බවත්, එය අණුමට ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

බස්නාහිරින් කැණුණු පිටිය—ඇල්මට පවසන පාරේ, අතින් පැනවූ උණුවල මත්තද, ධුර පිහිටි බිම්යන උණුවල මත්තට අයිති අක්කර 22 ක් කැබැල්ලක් රැඳී දෙන (2) පමණ මපෙරුණ ඇති කැබැල්ල.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ 20 වැනි දින කොළඹ දින.

බිහිලි සේනානායක,  
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කවුළුක්කකට උම්මනාකර තිබෙන බවත්, එය අණුමට ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

- උතුරම: රත්මත්ත මත්ත;
- නැගෙනහිරට: රත්මත්තේ රඹේ පැක්වරම සහ පාර;
- දකුණට: රූපපොළොව මාර්ගයේ ඇල්ල;
- බස්නාහිරම: රත්මත්ත මත්ත.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ 20 වැනි දින කොළඹ දින.

බිහිලි සේනානායක,  
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කවුළුක්කකට උම්මනාකර තිබෙන බවත්, එය අණුමට ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

ත්‍රිකුණමල් දිනින්සේ සිත්තා කින්නියා ගමේ පිහිටි F. P. T. 6 හේ සිහියමේ නො. 5 දරණ කොටසෙහි නො. 5 දරණ අභිච්ඡාදන ලොම් කො. 2,411 දරණ අ. 0, රු. 3, ප. 34.6 බිම්යන කිට්ටියකට මිනිසා ඉඩම්.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ 20 වැනි දින කොළඹ දින.

බිහිලි සේනානායක,  
කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කවුළුක්කකට උම්මනාකර තිබෙන බවත්, එය අණුමට ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ අඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිහිලි පැල්වත් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

1. ත්‍රිකුණමල් නගර සභාවට අයත් බිම්සේ නො. 7 හේ උතුරු මෙරල පාරේ මරිපනත් නො. 202/1-5, පි. සනාසිලි සහ සේ. කනගමු-ගම ගඟ මඟින් අයිතිවිඳීමේ නිසා ඉඩමට මායිම්:—

- උතුරු බිත්තානුරම: පි. සනාසිලිමට අයිති ඉඩමේ ඉතිරි කොටස;
- උතුරු නැගෙනහිරම: රෝමානු කනෝලික පල්ලිය;
- දකුණු නැගෙනහිරම: අර්. කනගමුගම සහ නමිච්චායම් නෝතාවත් අයිති ඉඩම;
- දකුණු බිත්තානුරම: තත්සරත්තම සහ කම අගට අයිති ඉඩම. මහක: අ. 0 රු. 2 ප. 34.

2. ඉහතකී උතුරු මෙරල පාරේ මරිපනත් නො. 216, අර්. සන්නියාන-තත්සේ හා රූ. කන්සරත්තම අයිතිවිඳීමේ නිසා ඉඩමට මායිම්:—

- උතුරු නැගෙනහිරම: පි. සනාසිලිමට සහ තව අයට අයිති ඉඩම;
- උතුරු බිත්තානුරම: සේ. කන්සරත්තම නමිච්චායම් උරුමක්කාරයින්ට අයිති ඉඩම;
- දකුණු නැගෙනහිරම: ඒ කුමාරසරත් පල්ලේට අයිති ඉඩම;
- දකුණු බිත්තානුරම: තත්සරත්තමට අයිති ඉතිරි ඉඩම. මහක: අ. 0 රු. 0 ප. 12.

3. ඉහත කී උතුරු වෙරල පාරේ වර්පනත් නො. 210 හා 212, ඒ තම්බොහරන්පිල්ලේ නෝනා අයිතිවාසිකම් කීයන ඉඩමට මායිම්:—

- උතුරු බිත්තාඉරට: කන්තරත්තට්ට අයිති ඉඩම;
- උතුරු හැඟෙනඉරට: පී. සනාසිවම් සහ නව අයව අයිති ඉඩම;
- දකුණු හැඟෙනඉරට: ඇම්. කේ. සිතම්පරපිල්ලේව අයිති ඉඩම;
- දකුණු බිත්තාඉරට: කම්බොහරන් පිල්ලේවේ ඉඩමේ ඉතිරි කොටස. මහත: අ. 0 රු. 0 ප. 12.

4. ඉහත කී උතුරු වෙරල පාරේ වර්පනත් නො. 208-208/2, ඇස්. නාඤ්ඤපිල්ලේ අයිතිවාසිකම් කීයන ඉඩමට මායිම්:—

- උතුරු බිත්තාඉරට: ඒ. කම්බොහරන්පිල්ලේ නෝනාව අයිති ඉඩම;
- උතුරු හැඟෙනඉරට: පී. සනාසිවම් සහ නව අයව අයිති ඉඩම;
- දකුණු හැඟෙනඉරට: කේ. සිතම්පරපිල්ලේවේ ඉඩම;
- දකුණු බිත්තාඉරට: නාඤ්ඤපිල්ලේවේ ඉඩමේ ඉතිරි කොටස. මහත: අ. 0 රු. 0 ප. 12.

5. ඉහත කී උතුරු වෙරල පාරේ වර්පනත් නො. 206-206/2, ඇම්. කේ. සිතම්පරපිල්ලේ අයිතිවාසිකම් කීයන ඉඩමට මායිම්:—

- උතුරු බිත්තාඉරට: නාඤ්ඤපිල්ලේවේ ඉඩම;
- උතුරු හැඟෙනඉරට: පී. සනාසිවම් සහ නව අයවේ ඉඩම;
- දකුණු හැඟෙනඉරට: පී. පොත්තම්බරම්මේවේ ඉඩම;
- දකුණු බිත්තාඉරට: සිතම්පරපිල්ලේවේ ඉඩමේ ඉතිරි කොටස. මහත: අ. 0 රු. 0 ප. 12.

6. ඉහත කී උතුරු වෙරල පාරේ වර්පනත් නො. 202-202/1-5, පී. පොත්තම්බරම්මේ අයිතිවාසිකම් කීයන ඉඩමට මායිම්:—

- උතුරු බිත්තාඉරට: සිතම්පරපිල්ලේවේ ඉඩම;
- උතුරු හැඟෙනඉරට: පී. සනාසිවම් සහ නව අයවේ ඉඩම;
- දකුණු හැඟෙනඉරට: පාර්ශ්වපිල්ලේවේ ඉඩම;
- දකුණු බිත්තාඉරට: පී. පොත්තම්බරම්මේවේ ඉඩමේ ඉතිරි කොටස. මහත: අ. 0 රු. 0 ප. 12.

7. ඉහත කී උතුරු වෙරල පාරේ වර්පනත් නො. 198, සිත්තමඩියේ මැන්දලු හිමිත පාර්ශ්වපිල්ලේ අයිතිවාසිකම් කීයන ඉඩමට මායිම්:—

- උතුරු බිත්තාඉරට: පී. පොත්තම්බරම්මේවේ ඉඩම;
- උතුරු හැඟෙනඉරට: පී. සනාසිවම් සහ නව අයවේ ඉඩම;
- දකුණු හැඟෙනඉරට: ආර්. කනකසිංහම් නෝනාවේ ඉඩම;
- දකුණු බිත්තාඉරට: පාර්ශ්වපිල්ලේවේ ඉඩමේ ඉතිරි කොටස. මහත: අ. 0 රු. 0 ප. 20.

8. ඉහත කී උතුරු වෙරල පාරේ වර්පනත් නො. 211, 211/1-3, 211A හා 213, ආර්. කනකසිංහම් නෝනා සහ ඇම්. හම්බොසම් පිසිත් අයිතිවාසිකම් කීයන ඉඩමට මායිම්:—

- උතුරු බිත්තාඉරට: පාර්ශ්වපිල්ලේවේ ඉඩම;
- උතුරු හැඟෙනඉරට: උතුරු වෙරල පාර;
- දකුණු හැඟෙනඉරට: ඒ. පී. පී. තීරුමත්තම්මේ වෙව්වියේ සහ වෙව්වියාගේවේ ඉඩම;
- දකුණු බිත්තාඉරට: දුනව අයිතිකාරයාගේ ඉඩමේ ඉතිරි කොටස. මහත: අ. 1 රු. 1 ප. 20.

9. ඉහත කී උතුරු වෙරල පාරේ වර්පනත් නො. 186, ආර්. සී. තීරුමත්තම්මේ වෙව්විය සහ පී. ඇම්. සී. තමබිරන් වෙව්විය; අයිතිවාසිකම් කීයන ඉඩමට මායිම්:—

- උතුරු බිත්තාඉරට: පී. සනාසිවම් සහ නව අයව අයිති ඉඩම;
- දකුණු හැඟෙනඉරට: තීරුමත්තම්මේ වෙව්වියේ ඉඩම;
- උතුරු හැඟෙනඉරට: පී. නාගත්තේ ඉඩම;
- දකුණු බිත්තාඉරට: දුනව අයිතිකාරයාගේ ඉඩමේ ඉතිරි කොටස. මහත: අ. 0 රු. 0 ප. 10.

10. ඉහත කී උතුරු වෙරල පාරේ වර්පනත් නො. 180, ඒ. පී. පී. තීරුමත්තම්මේ වෙව්විය අයිතිවාසිකම් කීයන ඉඩමට මායිම්:—

- උතුරු බිත්තාඉරට: ආර්. සී. කර්මලිත්තම්මේ ඉඩම
- උතුරු හැඟෙනඉරට: පී. නාගත්තේ වෙව්වියේ මැන්දලු හිමිත අත්තම්බාව සහ නවත් අයව අයිති ඉඩම;
- දකුණු හැඟෙනඉරට: ඇම්. ආර්. වෙව්වියාගේවේ ඉඩම;
- දකුණු බිත්තාඉරට: දුනව අයිතිකාරයාගේ ඉඩමේ ඉතුරු කොටස. මහත: අ. 0 රු. 2 ප. 27.

මේ 1950ක්වූ සැප්තැම්බර් මස 20 වෙනි දින කොළඹදීය.

බිම්බි මේනාභායක, කාබනම් තා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

අනුමත කවුලුක්කම, එනම්:— කර්තර දිස්ත්‍රික්කයේ කර්තර පොලිස් කාර්යාලයේ ඉන්ස්පැක්ටර්වරු සඳහා ස්වක සෑදීම පිණිස වෙතින් පහසු සඳහන්වෙන ඉඩම් ලබාදැමීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් ලබාදැමීමේ අභ්‍යන්තරයේ (203 පරිච්ඡේදයේ)” පරිච්ඡේදී කාණ්ඩයේ කර්තරවෙත පංතාර්තුපිලි ප්‍රකාශයට නොවිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි අනුමත මේ අර්ථයේ, ඒ ඉඩම් හිමි:—

බිම්බිකම නො. A 2,629. ගම්—දේසාභ්‍ර කර්තර (කර්තර හගර සහා සිමා ගුළු)

| නො. | ඉඩමේ නම  | අයදුම්  | මහත, අ. රු. ප. |
|-----|--|---|----------------|
| 1   | බිත්තා ය කයා මත්ත, කහලොකොම්බාවත්ත සහ මහමත්ත, මල් පාරේ රෝඩ්හි මිරි පහේම නොමර 14 | බිත්තල නො. 666, මහා පිදියේ පදිංචි බෝර්ඩ් මිත්වෝර්ණා ද අන්දරාද, දේසාභ්‍ර කර්තර පදිංචි වෙරළ ගොඩ ද පොත්තේනා සහ සිම්බර්ට්ටියේ නො. 25, වෙරළාඩි රෝඩ්හි පදිංචි පේරික් මිරිනාඩි ද පොත්තේනා හා අය පිසිත් අයිතිකම්කීයන අවුරුදු 50ක් මයස ඇති පොල්ගස් 28ක්ද, මැන්ගුස්ගස් 1ක් සහ කොස්ගස් 3ක්ද, අවුරුදු 20ක් මයස ඇති බෙලිගස් 2ක්ද, මැන්ගුස්ගස් 2ක්ද, පිලිත්ගස් 1ක්ද, ජබ්බුගස් 1ක්ද, අඹගස් 1ක්ද, පුම්බුගස් 1ක් සහ පොල්ගස් 8ක්ද, අවුරුදු 10ක් මයස ඇති දෙඩම්ගස් 1ක් සහ අඹගස් 3ක්ද, අවුරුදු 5ක් මයස ඇති දෙඩම්ගස් 1ක්ද, අඹගස් 1ක්ද, දෙලුන්ගස් 2ක් සහ පේරාගස් 1ක්ද, කිරිගොඩකැහිලි 4ක්ද, බඳුමක් සෑදූ නානා කාමර්ගස්ද (මහල රහිත) බිඳුමක් හැඳූ ලිදක් සහ කාස්ස 3ක්ද නිවෙහක් වත්ත | 0 2 6-9        |

එදිරිපත් කළුම් අයිතිකරු මැතිවරුන්ගේ කල්පනාව නිසිව පැවැත්වීමට අදාළ පනතට දැනගැනීම සඳහා හසලවන වගකීමක් බලපැවැත්වීමට මෙහිදී දැනුම් දෙනු ලැබේ.

අනුකූලව ඉඩමක් අයිතිවරුන්ගේ අත්පත් කළුම් පැවැත්වීමට නොහැකිව තිබුණද ඉඩම් පනතේ 1950 ස්ථාපිත කොටුම්භක 7 වැනි උප-පනතේ 10 වන කොටසේදී මා ඉදිරිපත් කළුම් පිටපතක් ඒ කොටසේ අන්දමට අයිතිවරුන්ගේ අයිතිවාසිකම් ද කිසි කිසියම් වටිනාකමක් සහිතව පැවැත්වීමට මෙහිදී දැනුම් දෙනු ලැබේ.

එම 1950 ස්ථාපිත කොටුම්භක 30 වැනි උප-පනතේ 10 වන කොටසේදී දැනුම් දෙනු ලැබේ.

සී. බාලසුන්දරාචාර්ය, ආණ්ඩුක්‍රමලේඛන උප-ප්‍රධාන ජ්‍යෙෂ්ඨ.

ආණ්ඩුක්‍රමලේඛන උප-ප්‍රධාන, ඒනම්:—කෙටුම්පත් පාලන දෙපාර්තමේන්තුවේ ඉඩම් පනතේ 1950 ස්ථාපිත කොටුම්භක 203 වැනි උප-පනතේදී මා ඉදිරිපත් කළුම් පිටපතක් ඒ කොටසේ අන්දමට අයිතිවරුන්ගේ අයිතිවාසිකම් ද කිසි කිසියම් වටිනාකමක් සහිතව පැවැත්වීමට මෙහිදී දැනුම් දෙනු ලැබේ.

Table with 4 columns: No., Title, Description, and Amount. Row 1: 5, ඉඩමක් නම, මුහුණත, ආධිකාරීකම් කිසිවක්, 0 3 25.9

එදිරිපත් කළුම් අයිතිකරු මැතිවරුන්ගේ කල්පනාව නිසිව පැවැත්වීමට අදාළ පනතට දැනගැනීම සඳහා හසලවන වගකීමක් බලපැවැත්වීමට මෙහිදී දැනුම් දෙනු ලැබේ.

අනුකූලව ඉඩමක් අයිතිවරුන්ගේ අත්පත් කළුම් පැවැත්වීමට නොහැකිව තිබුණද ඉඩම් පනතේ 1950 ස්ථාපිත කොටුම්භක 30 වැනි උප-පනතේ 10 වන කොටසේදී මා ඉදිරිපත් කළුම් පිටපතක් ඒ කොටසේ අන්දමට අයිතිවරුන්ගේ අයිතිවාසිකම් ද කිසි කිසියම් වටිනාකමක් සහිතව පැවැත්වීමට මෙහිදී දැනුම් දෙනු ලැබේ.

එම 1950 ස්ථාපිත කොටුම්භක 30 වැනි උප-පනතේ 10 වන කොටසේදී දැනුම් දෙනු ලැබේ.

1950 වෛ අග 9 දරණ ඉඩම් පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමක්

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් පනතේ 1950 වෛ අග 9 දරණ ඉඩම් පනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප-වගන්තිය යටතේ මෙහිදී දැනුම් දෙනු ලැබේ.

Table with 4 columns: No., Title, Description, and Amount. Rows 1-12 listing various land parcels and their amounts, totaling 0 0 0.25 to 2 1 23.42.

2. ඉඩම් පනතේ 1950 වෛ අග 9 දරණ පනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප-වගන්තිය යටතේ මෙහිදී දැනුම් දෙනු ලැබේ.

අනුකූලව ඉඩමක් අයිතිවරුන්ගේ අත්පත් කළුම් පැවැත්වීමට නොහැකිව තිබුණද ඉඩම් පනතේ 1950 ස්ථාපිත කොටුම්භක 30 වැනි උප-පනතේ 10 වන කොටසේදී මා ඉදිරිපත් කළුම් පිටපතක් ඒ කොටසේ අන්දමට අයිතිවරුන්ගේ අයිතිවාසිකම් ද කිසි කිසියම් වටිනාකමක් සහිතව පැවැත්වීමට මෙහිදී දැනුම් දෙනු ලැබේ.

එම 1950 ස්ථාපිත කොටුම්භක 30 වැනි උප-පනතේ 10 වන කොටසේදී දැනුම් දෙනු ලැබේ.

එම 1950 ස්ථාපිත කොටුම්භක 30 වැනි උප-පනතේ 10 වන කොටසේදී දැනුම් දෙනු ලැබේ.

1950 වෛ අග 9 දරණ ඉඩම් පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමක්

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් පනතේ 1950 වෛ අග 9 දරණ ඉඩම් පනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප-වගන්තිය යටතේ මෙහිදී දැනුම් දෙනු ලැබේ.

Table with 4 columns: No., Title, Description, and Amount. Rows 1-2 listing land parcels and their amounts, totaling 1 2 4 to 0 0 14.2.

අනුකූලව ඉඩමක් අයිතිවරුන්ගේ අත්පත් කළුම් පැවැත්වීමට නොහැකිව තිබුණද ඉඩම් පනතේ 1950 ස්ථාපිත කොටුම්භක 30 වැනි උප-පනතේ 10 වන කොටසේදී මා ඉදිරිපත් කළුම් පිටපතක් ඒ කොටසේ අන්දමට අයිතිවරුන්ගේ අයිතිවාසිකම් ද කිසි කිසියම් වටිනාකමක් සහිතව පැවැත්වීමට මෙහිදී දැනුම් දෙනු ලැබේ.

එම 1950 ස්ථාපිත කොටුම්භක 30 වැනි උප-පනතේ 10 වන කොටසේදී දැනුම් දෙනු ලැබේ.

එම 1950 ස්ථාපිත කොටුම්භක 30 වැනි උප-පනතේ 10 වන කොටසේදී දැනුම් දෙනු ලැබේ.

අනුමැති කටයුත්තකට, එනම්:—හැන්සන්-අන්කුමුර පාර පවත්වන්නා කැන පලල්කිරීම පිණිස මෙහි පහත සඳහන් වෙනම ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "208 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වැනි කාණ්ඩයේ කර තිබෙන පංතාර්ථකාරී ප්‍රකාරයට කායිකව හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මිල අණ ලැබී තිබේ, ඒ ඉඩමනම්:—

| නො. | ඉඩමේ නම                                      | ආශ්‍රිත පලයෙන් නොමිලය                                       | මිල—හැන්සන් අයිතිකම්කරන්නා | මහත, අ.රු.ප. |
|-----|--|---|----------------------------|--------------|
| 1   | අගාල්කොත්ත මත්ත, පවිත්‍ර කොටසක් තිබේ මුලමත්ත | මත්ත, පවිත්‍ර කොටසක් තිබේ                                   | උරපොල මුදලියේ හැන්සන් මහතා | 0 0 0.5      |
| 2   | එම   | ඉන්ත, ප්‍රමිතය 2ක්ද, සපුහසන්ද කොටසක්වූ හසන් ගස ඇමතසන්ද තිබේ | එම                         | 0 0 0.7      |

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපනාම තිබෙන බව පොදුජනාධිපති දූතඥයන්ට සඳහා හැරවීමේ මහත්කමේ මහාකර තිබෙන හැරවීම මෙහිත් දැනුම්දෙයි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ සෑමදෙනෙක් හමුත් මෙහෙයුම් ක්‍රියාකරණ අංශ මිලි 1950ක් වූ කොමිස් මිල 13මිනි දින පෙරවරු 9.30න් කනිසමට කාලයේ කවිවේරියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අන්දමේ අයිතිවාසිකම්ද නිසා කිසිවක්වත් මහාමා සහ මෙම ඉඩම් මෙහෙයුම්වලට අල්ලාහිටින මුදල් ගණනක් ඊට ඇත්තා වූ හමුත්ගේ අයිතිකරු කොරතුරුත් කිසිවක්වත් මහා මිල මෙහිත් දූතඥයා සුභයි. මෙම ඉඩම් ආණ්ඩුවට හැරීමේ සඳහා නො. 10,141 හහ 25. 8. 50 දරණ අනුමැති ගැනුම් පත්‍රයෙහි මිට ප්‍රථම පලවූ දුන්විම මෙහිත් අමරාගුණි.

මිලි 1950ක් වූ මහත්කමේ මිල 2මිනි දින කාලයේ කවිවේරියේදීය. අ. ඩී. පී. පවුලස්, අනුමැති උප ඒජන්ත මිමහ.

L P 5931

අනුමැති කටයුත්තකට, එනම්:—විලුරම් මධ්‍යම පාරකොටස පිණිස මෙහි පහත සඳහන්වෙනම ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "208 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වැනි කාණ්ඩයේ කර තිබෙන පංතාර්ථකාරී ප්‍රකාරයට කායිකව හහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මිල අණ ලැබී තිබේ, ඒ ඉඩමනම්:—

| නො. | ඉඩමේ නම        | අන්දම   | අයිතිකම්කරන්නා  | මහත, අ.රු.ප. |
|-----|----------------|---|---|--------------|
| 3   | කොහොත්තොට මත්ත | අවුරුදු 50 කොන්ගස් 1ක්ද, පොල් ගස් 56ද, අවුරුදු 15-45වත් අතරේ මගස් වූ ගස්දෙල්ගස් 3ක්ද, අවුරුදු 5-8වත් අතරේ මගස් වූ අම් ගස් 1ද, කපුරු 2ද ඇති පොල් ඉඩම | උරල පදිංචි ඒ. බඩලීම්. සහමන්දු හෝනා, එම්. ඇල්. බිලිලීම්. සහමන්දු තරුණ හෝනා, විලුරම් පදිංචි ඇන්. ඩී. ඇල්. මිජන්කර, ලේල්ලි පදිංචි ඩී. ඒ. ඩයස්, ඇන්. අබිතුණමත්ත, එම්. සියෙදරන්, විලුරම් පදිංචි ඇල්. ඇල්. ඩී. ඇන්. ද සිල්වා, ලේල්ලි පදිංචි ඒ. ඇන්. ඇන්. ඩයස්, ඩී. ඒ. ඇම්. ඩයස්, ඩී. ඒ. ඇල්ලි හෝනා, ඒ. පී. ඒ. පොම්බසොක්ක, මිදිගස්පොයේ පොම් හෝනා, මිදිගස්පොයේ හෝනාමි, මිදිගස්පොයේ උපාච්ඡ | 0 2 34.9     |
| 4   | අම්පාර         | අම්පාර  | එම  | 0 0 5.1      |

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපනාම තිබෙන බව පොදුජනාධිපති දූතඥයන්ට සඳහා හැරවීමේ මහත්කමේ මහාකර තිබෙන හැරවීම මෙහිත් දැනුම්දෙයි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ සෑමදෙනෙක් හමුත් මෙහෙයුම් ක්‍රියාකරණ අංශ මිලි 1950ක් වූ කොමිස් මිල 7මිනි දින පෙරවරු 10.30න් කනිසමට කාලයේ කවිවේරියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අන්දමේ අයිතිවාසිකම් කළ නිසා කිසිවක්වත් මහාමා සහ මෙම ඉඩම් මෙහෙයුම්වලට අල්ලාහිටින මුදල් ගණනක් ඊට ඇත්තා වූ හමුත්ගේ අයිතිකරු කොරතුරුත් කිසිවක්වත් මහා මිල මෙහිත් දූතඥයා සුභයි. 1949ක් වූ දුන්විම 8මිනි දින කැපවී නො. 9,982හි පලයල 1949ක් වූ දුන්විම 3මිනි දින දරණ දුන්විම මිල ඇතුළත් වූ ලොම් කො. 3 හහ 4 හටබැහිරි පැවැත්වූ විනාශය මිත් අමරාගුණි.

මිලි 1950ක් වූ මහත්කමේ මිල 27මිනි දින කාලයේ කවිවේරියේදීය. ඩී. පී. පවුලස්, අනුමැති උප ඒජන්ත මිමහ.

අනුමැති කටයුත්තකට, එනම්:—උරුමයක්වත්ගත්දියේ ගල්පොත්තමල අනුමැති පාරකොටස පිණිස මෙහි පහත සඳහන්වෙනම ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "මිලි 1876යේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වැනි කාණ්ඩයේ කර තිබෙන පංතාර්ථකාරී ප්‍රකාරයට කැනවුණු කායිකව ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මිල අණ ලැබී තිබේ, ඉඩමනම්:—

| නො. | ඉඩමේ නම             | අන්දම   | අයිතිකම්කරන්නා   | මහත, අ.රු.ප. |
|-----|---------------------|---|--|--------------|
| 1   | කැලුගෙර් අදිදර මත්ත | රිසර්ගස් 2ක්ද, කොන්ගස් 3ක්ද, පොල් ගස් 3ක්ද, අවුරුදු 35ක් වූ කුරුඳු පලුරු 25ක් ඇති ඉඩම | සුදුසකුරු ඒජන්තේ සහ හේවාසකුරු වාර්ලීස්, ගල්පොත්තමල, උරුමයක්වත්ගත්දිය, කොමිස්සාරකුරු ඉහන්වෙල්, ගල්පොත්තමල, උරුමයක්වත්ගත්දිය, අයිතිකම්කරන්නා | 0 2 1.9      |
| 2   | කෙරකොමත්ත           | කොන්ගස් 2ක්ද, අවුරුදු 5-35ක් වූ කපු හසන් ඇති ඉඩම                                      | කොමිස්සාරකුරු ඉහන්වෙල්, ගල්පොත්තමල, උරුමයක්වත්ගත්දිය, කොමිස්සාරකුරු ඉහන්වෙල්, ගල්පොත්තමල, උරුමයක්වත්ගත්දිය, අයිතිකම්කරන්නා                 | 0 0 32.1     |
| 3   | එම                  | (මිලිල්ලක් නැති) ඉඩම කොටසක්   | එම   | 0 0 1.7      |

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කලාපනාම තිබෙන බව පොදුජනාධිපති දූතඥයන්ට සඳහා හැරවීමේ මහත්කමේ මහාකර තිබෙන හැරවීම මෙහිත් දැනුම්දෙයි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ සෑමදෙනෙක් හමුත් මෙහෙයුම් ක්‍රියාකරණ අංශ මිලි 1950ක් වූ කොමිස් මිල 17මිනි දින පෙරවරු 10.30න් කනිසමට උරුමය කාලයේ කවිවේරියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අන්දමේ අයිතිවාසිකම් කළ නිසා කිසිවක්වත් මහාමා සහ මෙම ඉඩම් මෙහෙයුම්වලට අල්ලාහිටින මුදල් ගණනක් ඊට ඇත්තා වූ හමුත්ගේ අයිතිකරු කොරතුරුත් කිසිවක්වත් මහා මිල මෙහිත් දූතඥයා සුභයි.

මිලි 1950ක් වූ මහත්කමේ මිල 27මිනි දින කාලයේ කවිවේරියේදීය. ඩී. පී. පවුලස්, අනුමැති උප ඒජන්ත මිමහ.

L. D.—B 49/50

J/AL/49/LA 7264

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයකි

මෙහි සාකච්චා ඇති උප දේශනාවේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් යටපත් කරන ලද සඳහා ලබාදෙනු ලබන ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන මිලින් (ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය කළ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් 3 (5) වැනි වගන්තිය සමඟ සම්මාන දීමට රජයට සූදානම්) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් පැරණි කටයුත්තක් සඳහා ඉවතට නිමවා දීමට, එකී ආඥාවෙන් යටතේ අත්පත් කරගනු ලබන බවට කාර්යක්ෂමතා පරීක්ෂණයක් සඳහා ඉවතට නිමවා දීමට, එකී ආඥාවෙන් යටතේ අත්පත් කරගනු ලබන බවට කාර්යක්ෂමතා පරීක්ෂණයක් සඳහා ඉවතට නිමවා දීමට මෙහි ප්‍රකාශ කරමි.

මේ 1950 ක්ෂුද්‍ර ලිපි මං 18 වැනි දින කොළඹ දින.

බිලි කේතානායක, කාර්යක්ෂමතා පරීක්ෂණ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපදේශනා

මුල් පලයෙන් කොමිස් A 1,002. ගම්—වංචපොල

| නො. | ඉඩමේ නම   | විස්තර                        | අයිතිකම්කරුන්ගේ                       | ප්‍රමාණය, අ.ර.ප. |
|-----|---|-------------------------------|---------------------------------------|------------------|
| 1   | දත්තවත්ත, ඉඩකොටු මත්ත, හිඳුන්ගම, කුරු මහලිය, හිඳුන්ගම පොළොව | අවුරුදු 10-15 පොල් මත්ත සහ සල | කන්නාලාභී සිසිලානන්දරාජයාගේ ගිණි බංකො | 7 0 21           |

L A 7254

LRO/APL. 4029/J/AL/211

L.D.—B 49/50

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයකි

මෙහි සාකච්චා ඇති උප දේශනාවේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් යටපත් කරන ලද සඳහා ලබාදෙනු ලබන ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන මිලින් (ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය කළ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් 3 (5) වැනි වගන්තිය සමඟ සම්මාන දීමට රජයට සූදානම්) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් පැරණි කටයුත්තක් සඳහා ඉවතට නිමවා දීමට, එකී ආඥාවෙන් යටතේ අත්පත් කරගනු ලබන බවට කාර්යක්ෂමතා පරීක්ෂණයක් සඳහා ඉවතට නිමවා දීමට මෙහි ප්‍රකාශ කරමි.

මේ 1950 ක්ෂුද්‍ර ලිපි මං 31 වැනි දින කොළඹ දින.

බිලි කේතානායක, කාර්යක්ෂමතා පරීක්ෂණ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපදේශනා

මුල් පලයෙන් කො. A 1,046. ගම්—පැද්දේගම

| නො. | ඉඩමේ නම        | විස්තර  | අයිතිකම්කරුන්ගේ   | ප්‍රමාණය, අ.ර.ප. |
|-----|----------------|---|---|------------------|
| 1   | කුරුමානායකවත්ත | වසර 25 පොල් මත්ත, මෙහි කාර්යක්ෂමතා පරීක්ෂණයකදී තිබේ | මැල්ලම් මැද්දේගම පැද්දේ (1) මේ. පී. ඩී. ඩී. කේ. (2) මේ. පී. ඩී. ඩී. පී. ඩී. | 0 1 8            |

LA 7270/J/AL/208

L. D.—B 49/50

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයකි

මෙහි සාකච්චා ඇති උප දේශනාවේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් යටපත් කරන ලද සඳහා ලබාදෙනු ලබන ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන මිලින් (ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය කළ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් 3 (5) වැනි වගන්තිය සමඟ සම්මාන දීමට රජයට සූදානම්) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් පැරණි කටයුත්තක් සඳහා ඉවතට නිමවා දීමට, එකී ආඥාවෙන් යටතේ අත්පත් කරගනු ලබන බවට කාර්යක්ෂමතා පරීක්ෂණයක් සඳහා ඉවතට නිමවා දීමට මෙහි ප්‍රකාශ කරමි.

මේ 1950 ක්ෂුද්‍ර ලිපි මං 28 වැනි දින කොළඹ දින.

බිලි කේතානායක, කාර්යක්ෂමතා පරීක්ෂණ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපදේශනා

අමතන මේ මැනීමේ පලයෙන් කොමිස් 976, කො. 5 දරණ අතිරේක. ගම්—අත්පැද්දේ

| නො. | ඉඩමේ නම        | විස්තර   | අයිතිකම්කරුන්ගේ   | ප්‍රමාණය, අ.ර.ප. |
|-----|----------------|--|---|------------------|
| 50  | කුරුමානායකවත්ත | පොල් අතු සෙවිලිකළ මැව් ගෙයක් සහ පලතුරුගේ ඇති පොල් මත්ත | දනව ඉන්දිතාමේ සිව්න රාමන්යා, මානා රාමලිංගම්, භාරකරු: ඩී. ඩී. කේ. කේ. අත්පැද්දේ, කැලියාපිටිය | 1 3 30           |

LA 7266

LRO/APL. 3948/J/AL/53

L. D.—B 49/50

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයකි

මෙහි සාකච්චා ඇති උප දේශනාවේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් යටපත් කරන ලද සඳහා ලබාදෙනු ලබන ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන මිලින් (ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය කළ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් 3 (5) වැනි වගන්තිය සමඟ සම්මාන දීමට රජයට සූදානම්) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් පැරණි කටයුත්තක් සඳහා ඉවතට නිමවා දීමට, එකී ආඥාවෙන් යටතේ අත්පත් කරගනු ලබන බවට කාර්යක්ෂමතා පරීක්ෂණයක් සඳහා ඉවතට නිමවා දීමට මෙහි ප්‍රකාශ කරමි.

මේ 1950 ක්ෂුද්‍ර ලිපි මං 20 වැනි දින කොළඹ දින.

බිලි කේතානායක, කාර්යක්ෂමතා පරීක්ෂණ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපදේශනා

මුල් පලයෙන් කොමිස් A 998. ගම්—මත්තපොල

| නො. | ඉඩමේ නම                       | විස්තර                  | අයිතිකම්කරුන්ගේ   | ප්‍රමාණය, අ.ර.ප. |
|-----|-------------------------------|-------------------------|---|------------------|
| 1   | බෝගමලිය, බෝගමලිය, ඇහැටුණමුල්ල | අවුරුදු 10-15 පොල් මත්ත | බිලිමේ කිරිඳිගම, බිලිමේ. සේමසාර සහ බිලිමේ. සුකපාර, දඹුලු පාර, ආරුණිගල | 3 3 12           |

L. D.—B/49/50

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශනයි

මෙහි සඳහන් වන්නේ ඉඩම් ලබාදීමේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාදෙනු ලබන ඉඩම් කොමසාරිස්වරයා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියට සංශෝධනයක් ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කිසිවක් වෙනස්වීම් සහභාගිවූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එක් ඉඩම පොදු කටයුත්තක් සඳහා භාවිතා කිරීමට අවශ්‍යතාවක් සඳහා ආවේණික බවට එක් ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින් කාර්යාලයක් සහ ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා විසින් පැවරුණු කාර්යාලයක් සඳහා භාවිත කිරීමට අවශ්‍ය වූ ප්‍රකාශනයයි.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එක් ඉඩම පොදු කටයුත්තක් සඳහා භාවිත කිරීමට අවශ්‍ය වූ ප්‍රකාශනයයි.

බිම් ලියාපදිංචි කළ, කාමරාලයක් සහ ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා.

රජයේ ඉඩම්

මුල් පලාතේ නොමිලය A 628. නම—මාලියද්ද

| නො. | ඉඩමේ නම  | විස්තර                      | අයිතිකම්කරුන්ගේ අ.ර.ප.   | ප්‍රමාණය, අ.ර.ප. |
|-----|--|-----------------------------|--------------------------|------------------|
| 1   | පහලපුකන්දේදියද්ද, මල්ලියෙල්ලුමුර සහ මල්ලේකුමුර | රුමසාහසුකන්දේදියද්ද, කුමුරු | කොමසාරිස් ජී. ජී. පෙරේරා | 2 3 33           |

L. 3105

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මානලේ දිනප්‍රකාශනයේ ආණ්ඩුවේ රජ ඒජන්සි හැඳින්වූ අර්. ඩී. පී. පවුලේ මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු පැන බවින් කල් දෙමි.

- (1) මෙහි සඳහන් රජ ඒජන්සියේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ.
- (2) එම ගැනීමට අදහස් කරණ ඉඩම් මෙහෙයවීමේ වස්ථු ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එම ගැනීමට ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ පනතේ 13 වැනි දින පු. නං. 10 ට මානලේ කම්මලියෙල්ලුමුර පැමිණි මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනු ලැබූ කමන්සේ ඒජන්සි කෙනෙක් මගේ මා ඉදිරියට එමග යුතුය.
  - (ආ) කමිදු එම කමන්සියට පෙනී සිටින කාරුණිකව මෙහි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ පනතේ 25 වැනි දින පු. නං. 10 ට ප්‍රථම ගෝ ඉඩම් පිලිබඳ කමාලේ අයිතිවාසිකම්ලාභීන්ගේ සහ, මන්ද ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලා මන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිබඳව විස්තර ගත වේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුවත් කිරීමට සිදු විය යුතුය. මෙහි ඉඩම් ආණ්ඩුවේ ගැනීම සඳහා රු. 10,141 සහ 25.8.50 දරණ ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ මට ප්‍රථම පවුලේ දැන්වීම මෙහි අවලංගු වේ.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ පනතේ 5 (1) යටතේ එක් ඉඩම පොදු කටයුත්තක් සඳහා භාවිත කිරීමට අවශ්‍ය වූ ප්‍රකාශනයයි.

අර්. ඩී. පී. පවුලේ, මානලේ දිනප්‍රකාශනයේ ආණ්ඩුවේ රජ ඒජන්සි හැඳින්වූ.

රජයේ ඉඩම්

මුල් පලාතේ නොමිලය A 1,546. නම—කුරුලාවල

| නො. | ඉඩමේ නම        | විස්තර  | අයිතිකම්කරුන්ගේ අ.ර.ප.   | ප්‍රමාණය, අ.ර.ප. |
|-----|----------------|---|--------------------------|------------------|
| 1   | ගල්පිහිල්ලේගේග | අවුරුදු 30 ක් වගකීම රබර්, කොකෝ, ගුරුලාවල එම්. එම්. ඩී. දේවනාථයන් .. | කොමසාරිස් ජී. ජී. පෙරේරා | 1 0 15           |

L 3108

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මානලේ දිනප්‍රකාශනයේ ආණ්ඩුවේ රජ ඒජන්සි හැඳින්වූ අර්. ඩී. පී. පවුලේ මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු පැන බවින් කල් දෙමි.

- (1) මෙහි සඳහන් රජ ඒජන්සියේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ.
- (2) එම ගැනීමට අදහස් කරණ ඉඩම් මෙහෙයවීමේ වස්ථු ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එම ගැනීමට ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
  - (අ) මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ පනතේ 13 වැනි දින පු. නං. 11 ට මානලේ කම්මලියෙල්ලුමුර පැමිණි මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනු ලැබූ කමන්සේ ඒජන්සි කෙනෙක් මගේ මා ඉදිරියට එමග යුතුය.
  - (ආ) කමිදු එම කමන්සියට පෙනී සිටින කාරුණිකව මෙහි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ පනතේ 25 වැනි දින පු. නං. 10 ට ප්‍රථම ගෝ ඉඩම් පිලිබඳ කමාලේ අයිතිවාසිකම්ලාභීන්ගේ සහ, මන්ද ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලා මන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිබඳව විස්තර ගත වේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුවත් කිරීමට සිදු විය යුතුය.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදීමේ පනතේ 5 (1) යටතේ එක් ඉඩම පොදු කටයුත්තක් සඳහා භාවිත කිරීමට අවශ්‍ය වූ ප්‍රකාශනයයි.

අර්. ඩී. පී. පවුලේ, මානලේ දිනප්‍රකාශනයේ ආණ්ඩුවේ රජ ඒජන්සි හැඳින්වූ.

රජයේ ඉඩම්

නො. 33 හේ අත්තිම ගම් සිතියමේ නො. 3 අතිරේකය. නම—මාරගස්පිටිය

| නො. | ඉඩමේ නම  | විස්තර  | අයිතිකම්කරුන්ගේ අ.ර.ප.   | ප්‍රමාණය, අ.ර.ප. |
|-----|----------|---|--------------------------|------------------|
| 313 | කොකොකන්ග | අවුරුදු 30 ක් වගකීම රබර්, කොකෝ, ගුරුලාවල එම්. එම්. ඩී. දේවනාථයන් .. | කොමසාරිස් ජී. ජී. පෙරේරා | 5 1 8            |

L 3117

1950 අංක 9 දරණ ආණ්ඩුමුම ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන ඡේදය යටතේ දැන්වීමයි

මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමුම උප ඒජන්සා කැන්පන් අර්. ඩී. පී. පවුලස් මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුමුම ගැනීමේ පනතේ 7 වන ඡේදය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලසිත් කල්පෙයි.

(1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාව යටතේ ඉඩමානාමය සඳහා ආණ්ඩුමුම ගැනීමට අදාත් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදාත් කරන ඉඩම බඩුකුමක් වන්නේ ඉලිමාගැනීමට සඳහා මා මෙහෙ ඉඩම් මාසිකව ඉදිරිපත් කළ යුතුයි.

(3) එසේ තත්ව ගත ඉඩම් ගැන ඉඩම් මාසිකව ඉදිරිපත් කළ යුතුයි—

(අ) මිලි 1950 ක් වූ ගොවි මිලි මි 13 වන දින අ. හා. 1,30 ව මාතලේ කවිවෙරියට පැමිණ මා ඉදිරිපත් කළ යුතුයි. මෙහි සිටින සුදාය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමිත්තේ ඒජන්සා කෙරෙහි එසේ මා ඉදිරිපත් කළ යුතුයි;

(ආ) කමිදු එසේ පෙනී සිටින කැනැන්සා මිසිත් මිලි 1950 ක් වූ බත්තරමුල් මහ 25 වන දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමිත්තේ ඉඩම් මාසිකව පැමිණීමට සහතිකව, මන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන මන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය කෙරෙහි පිලිවෙලෙහි විස්තර සහ මේමා මා මෙහෙ ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිලි 1950 ක් වූ බත්තරමුල් මහ 2 වන දින මාතලේ කවිවෙරියේදී. අර්. ඩී. පී. පවුලස්, මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමුම උප ඒජන්සා කැන.

උපලේඛනය

|       |             |                              |                              |                     |                     |
|-------|-------------|------------------------------|------------------------------|---------------------|---------------------|
| නො. 1 | ඉඩමේ නම     | විස්තර                       | මුලික පලයෙන් නොමිලි A 1,623. | බම—මාතලේ මහ මම      | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|       | මාතලේ මහ මම | මුලික පලයෙන් නොමිලි A 1,623. | බම—මාතලේ මහ මම               | ප්‍රමාණය, අ. රූ. ප. | 0 1 7               |

L 3104

1950 අංක 9 දරණ ආණ්ඩුමුම ඉඩම් ගැනීමේ පනතේ 7 වන ඡේදය යටතේ දැන්වීමයි

මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමුම උප ඒජන්සා කැන්පන් අර්. ඩී. පී. පවුලස් මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුමුම ගැනීමේ පනතේ 7 වන ඡේදය යටතේ පහත සඳහන් කරුණු ගැන බලසිත් කල්පෙයි.

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම, ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාව යටතේ ඉඩමානාමය සඳහා ආණ්ඩුමුම ගැනීමට අදාත් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදාත් කරන ඉඩම බඩුකුමක් වන්නේ ඉලිමාගැනීමට සඳහා මා මෙහෙ ඉඩම් මාසිකව ඉදිරිපත් කළ යුතුයි.

(3) එසේ තත්ව ගත ඉඩම් ගැන ඉඩම් මාසිකව ඉදිරිපත් කළ යුතුයි—

(අ) මිලි 1950 ක් වූ ගොවි මිලි මි 13 වන දින අ. හා. 10,30 ව මාතලේ කවිවෙරියට පැමිණ මා ඉදිරිපත් කළ යුතුයි. මෙහි සිටින සුදාය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමිත්තේ ඒජන්සා කෙරෙහි එසේ මා ඉදිරිපත් කළ යුතුයි;

(ආ) කමිදු එසේ පෙනී සිටින කැනැන්සා මිසිත් මිලි 1950 ක් වූ බත්තරමුල් මහ 25 වන දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමිත්තේ ඉඩම් මාසිකව පැමිණීමට සහතිකව, මන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන මන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය කෙරෙහි පිලිවෙලෙහි විස්තර සහ මේමා මා මෙහෙ ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි. මෙම ඉඩම් ආණ්ඩුමුම ගැනීම සඳහා නො. 10,141 හා 25,850 දරණ ආණ්ඩුමුම ගැනීම පනතෙහි මිලිප්‍රථම පලකු දැන්වීම යටතේ ඉවලංගු වේ.

මිලි 1950 ක් වූ බත්තරමුල් මහ 2 වන දින මාතලේ කවිවෙරියේදී. අර්. ඩී. පී. පවුලස්, මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමුම උප ඒජන්සා කැන.

උපලේඛනය

|         |             |                              |                              |                     |                     |
|---------|-------------|------------------------------|------------------------------|---------------------|---------------------|
| නො. 307 | ඉඩමේ නම     | විස්තර                       | මුලික පලයෙන් නොමිලි A 2,572. | බම—මාතලේ මහ මම      | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|         | මාතලේ මහ මම | මුලික පලයෙන් නොමිලි A 2,572. | බම—මාතලේ මහ මම               | ප්‍රමාණය, අ. රූ. ප. | 1 1 23              |

LA 7163

මිලි 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාව යටතේ ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමයි

1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාව යටතේ 2 (3) වන ඡේදය යටතේ ඉඩම් කොමසාරිස් කුමාරාසිංහ මිසිත් මිලි දී තිබෙන බලයකින් ක්‍රියාකරණ කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමුම උප ඒජන්සා කැන මම, ඒ. ජයසිංහ මහ මම, ඉඩම් මාසිකව ඉඩම් මාසිකව 6 වන ඡේදය යටතේ මේ ප්‍රසිද්ධ දැන්වීම් ප්‍රකාශ කරමි, එනම්:—

(1) මිලි 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාව යටතේ ඉඩම් කොමසාරිස් කුමාරාසිංහ මිසිත් මිලි යාකොට් අයුරු උප ලේඛනයෙහි විස්තර කරන ලද ඉඩම් අත්කරගත යුතුයි තීරණය කරගත යුතුයි මෙහි නොමිලි මිලි හා ආණ්ඩුමුම මේ ඉඩම් අත්කර ගැනීමට අදාත් කරන මිසිත්;

(2) ඒ ඉඩම් ගැන බලයකින් ඉඩම් මාසිකව මෙහෙ මන්දි ඉල්ලිය යුත්තේ මෙසේ වන්න;

(3) ඒ ඉඩම් කෙරෙහි ඉඩම් මාසිකව දැන්වීම පැවැත්වීමට කමිත්තේ මිසිත් මිසිත් කුරුණෑගල කවිවෙරියේදී මිලි 1950 ක් වූ ගොවි මිලි මි 28 වන දින අ. හා. 11 ව මා ඉදිරිපත් කළ යුතුයි එම ඉඩම් කෙරෙහි කමිත්තේ මිසිත් මිලි මාසිකව පැමිණීමට සහතිකව, මන්දි ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන මන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය කෙරෙහි පිලිවෙලෙහි විස්තර සහ මේමා මා මෙහෙ ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිලි 1950 ක් වූ බත්තරමුල් මහ 2 වන දින කුරුණෑගල කවිවෙරියේදී. මිලි මි. ඒ. ජයසිංහ, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුමුම උප ඒජන්සා කැන.

උපලේඛනය

|        |             |                              |                              |                     |                     |
|--------|-------------|------------------------------|------------------------------|---------------------|---------------------|
| නො. 71 | ඉඩමේ නම     | විස්තර                       | මුලික පලයෙන් නොමිලි A 2,572. | බම—මාතලේ මහ මම      | ප්‍රමාණය, අ. රූ. ප. |
|        | මාතලේ මහ මම | මුලික පලයෙන් නොමිලි A 2,572. | බම—මාතලේ මහ මම               | ප්‍රමාණය, අ. රූ. ප. | 1 2 32              |

ආදම් පුල්ල මහ මම (බාලය), බාරකාරයා: මහා ආදම් පුල්ල, අමරවිල, අරකොට, කටුපොක සහ අහම්බු ලෙඩල ම අමරවිල (බාලය), බාරකාරයා: මිමාරි ලෙඩල පාසුම්මා, අරකොට, කොරෙමිසාම





**ரகாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்.**

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.**

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இதால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி 20 ந் உ.

டட்லி சேனனாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏஜென்ஸி இலக்கம் : \_\_\_\_\_  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : \_\_\_\_\_

காணியின் விபரம்.

திரிகோணமலைப் பிரிவு, சிங்கைனிளியாவில், கடைசி ரொப்போப படத்தில் கணடம் 2,411, அனுபந்தம் 5 உட்பிரிவு 5 ல் விபரிக்கப்பட்டிருக்கும் 0 ஏ. 3 ரூ. 34.6 ப. விஸ்தீரணமுள்ள கிணரியாத தோட்டம் என அளக்கப்படும் காணி.

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.**

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இதால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி 20 ந் உ.

(ஒப்பம்) டட்லி சேனநாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏஜென்ஸி இலக்கம் : Q. 3,515.  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/11 RF/48.

காணியின் விபரம்.

மேல மாகாணம், கொழும்பு டிஸ்திரிக், அனாதகுறுகோறன் வடக்கு A ல் மூக்கலனாகமுவ என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 27 ஏக்கர் விசாலமுள்ளதும் அதில் 20 ஏக்கர் பூவாவும், 7 ஏக்கர் தென்னையுமுள்ளதும் கெக்குனக்காலந்த, தவடக்காலந்த என்னும் பெயர்களுடைய எல்லாக் காணிகளும், டெவமொட்டாவர் ஆண்டி அம்பலம், ஸ்ரீமதி விலலி ஜபவாதத்துவின் உரிமையென்றும், ருடெல்லா புற்கறா கே. ஜே. பெற்றெருவும் சிலவற்றின், ருடெல்லா, ஜாயெடி ஸ்ரீமதி செனாதிரே கோனா சிலவியா வினிபிறெட பெற்றெரு இவர்களின் ஆட்சியிலிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.**

மேற்காணும் காணி பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இதால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி 20,

டட்லி சேனனாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏஜென்ஸி இலக்கம் : \_\_\_\_\_  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/HLG/195.

காணியின் பெயர்.

பிரதமப்படம் இலா 2,717 ல் துண்டு 1 என மேலதிக விபரமாக விபரிக்கப்பட்ட 0 ஏ. 3 ரூ. 38.4 பே. விசாலமுடைய தோம்பை என்னும் கிராமத்திலிருக்கும் மெடலனடயத்தை என்றும் காணியின் பிரிவு.

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.**

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இதால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி 20 ந் உ.

டட்லி சேனனாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏஜென்ஸி இலக்கம் : \_\_\_\_\_  
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : \_\_\_\_\_

காணியின் விபரம்.

வேளி அம்பே என்ற கிராமத்தில் கீழே கூறப்பட்டுள்ள எல்லைகளில் அமைந்துள்ள அப்பஹாமிமலை என்று சொல்லும் 4½ ஏக்கர் அளவுள்ள இடம் :—

- வடக்குப் பக்கத்தில் : ரதவத்த தோட்டம் ;
- கிழக்குப் பக்கத்தில் : ரதவத்தே ரப்பா லடோருக்கும் போகும் வழி ;
- தெற்குப் பக்கத்தில் : குப்பேயியே வாயக்கால் ;
- மேற்குப் பக்கத்தில் : ரதவத்த தோட்டம்

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.**

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இதால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதி 20 ந் உ.

டட்லி சேனனாயக்க,  
காணி விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏஜென்ஸி இலக்கம் : \_\_\_\_\_  
காணி விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : \_\_\_\_\_

காணியின் விபரம்

மேற்கு கெகுலன்பிட்டிய எல்வன் கிராமச்சங்கத்திற்கு சோந்த ரேட்டும், மறற்பக்கத்தில் உக்குவளை தோட்டமும் அத்துடைய எல்லைக்குள் அமைந்திருக்கும் உக்குவளை தோட்டத்துக்குச் சோந்த 22 ஏக்கர் காணியில் 2 ரூ. (2) அளவுள்ள ஒரு துண்டு.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1950 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 31 ந் திகதி

டட்லி சேனனாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : \*  
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் :

காணியின் விபரம்.

கண்டி, மாததளை ரோட்டில் 15/4 மதவு அருகே வடபக்கத்திற்கும், மேற்கு பக்கத்திற்கும், இடையில் வாய்ப்பொலை தோட்டமும், தெற்கே ஒரு காணும், கிழக்குப் பக்கமாய் கண்டி, மாததளை ரோட்டை ஒரு மாயமாகக் கொண்ட வாய்ப்பொலை தோட்டத்திற்கு சோந்த, (2) இரண்டு மூட அளவுள்ள ஒரு இடப் பகுதி.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி செலரன் செனநாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 20 ந் உ.

டட்லி செலரன் சேனநாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

இலக்கம் : J/TW/216.

காணியின் விபரம்.

1. பிரதமபடம் 9,076 ல துணடுகள் 1, 2, 3, 7, 8, 9, 10, 11, 12 என்று குறிக்கப்பட்ட நானு ஓயாண்ட சோந்த எடினபேக தோட்டம்,  
2 இமபிரியல் சிலோன் டி எஸரேட் லிமிட்டட், கொழும்பு அவாக்குக்கு குத்தகை கொடுக்கப்படும் பிரதமபடம் 9,076 ல 4, 6, 13 என்று குண்டு பண்ணப்பட்டவை. எஜனஸ் விடோல் அன கோ.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி செலரன் செனநாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 20 ந் உ.

டட்லி செலரன் சேனநாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

இல : J/TW/240.

காணியின் விபரம்.

நுவரெலியாவை சோந்த கங்கபலாததவினுள்ள காரிளிஅத்த கிராமத்தின் காராளிஅத்தவத்த என்று கூறப்பட்ட பிரதமபடம் A. 1,612 ல யுனடுகள் 1, 2 என்று குறிக்கப்பட்ட காணி.

Q 3542.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி செலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 21 ந் உ.

(ஒப்பம்) டட்லி சேனனாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : \_\_\_\_\_  
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/HLG/ 394.

காணியின் விபரம்.

கொலெனனுவர்வில் கொலெனனுவா நகரசபை எல்லைக்குள் ஏக்கரைய 5½ ஏக்கர் விசாலமுள்ள வடுகேவறறயும்; வடுகேவறறறயும்புறயும் என்ற காணியின் பிரிவு.

வடக்கு : கொழும்பிலிருந்து கண்டிக்குப் போகும் புகையிரதப்பாதை,  
கிழக்கு : புகையிரதப் பாதைக்கு வேண்டிய காணி, கொலெனனுவாவுக்குப் போகும் புகையிரதப் பாதை,  
தெற்கு : கொற்ககாக்குமபுற எனப்படும் காணி. இது ஜொகானு பினரோவுக்கும் மறவாக்காக்கும் சோந்தது,  
மேற்கு : டெமற்றகொட் காலவாய்.

Q 3596.

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி செலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 20 ந் உ.

(ஒப்பம்) டட்லி சேனனாயக்க,  
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : \_\_\_\_\_  
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/E/2.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், சியானே கோருளை கிழக்கு மெத்தெகம் எனனும் கிராமத்திலிருக்கும் 2 ஏக்கர் விசாலமுள்ள மருலுக்காவத்தை அல்லது டெல்காவத்தை எனனும் காணியின் பிரிவு. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : மருலுக்காவத்தை அல்லது டெல்காவத்தை எனனும் காணியின் அன்னுசி மரவேலி,  
கிழக்கு : ஏ. எல். ஆபிரகாமும் மறவாக்காக்கும் உரிமை பாராட்டும் காணி  
தெற்கு : மெத்தெகம் கிராம மேற்குக்குப் போகும் கரத்தைப்பாதை.  
மேற்கு : மேலே சொல்லப்பட்ட காணியின் அன்னுசி மரவேலி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி, எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி வெலரன் சேனையுக்க ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,  
1950 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிழி 20 ந் உ.

டட்லி செனநாயக,  
காணி, விவசாய மந்திரி.

மாகாண் அலலது டில்லிதிக எண்ணுவின இலக்கம் : \_\_\_\_\_  
காணி, விவசாய மந்திரி காரியாலையுத்தின இலக்கம் : \_\_\_\_\_

காணியின விபரம்.

- (1) 9 ம் நம்பரிலிருக்கும் பீ. சதாசிவமும், கே. கணகசிங்கமும் உருத்துச் சொல்லப்பட்ட 7 ம் நம்பர் நோத கோஸற் றேட்டில் நகரசங்க எல்லைக்குள் ளிருக்கும் 202/1-5 இறைவரி இலக்கத்தைக்கொண்ட காணி; அதன் விசாலம் 0 ஏ 2 றா. 34 ப. அதன் எல்லைகளாவன :—  
வட மேற்கு : பீ. சதாசிவத்திற்குரிய மிகுதிக காணி,  
வட கிழக்கு : ரோமன கத்தோலிக்கருக்குரிய கோவில்,  
தென் கிழக்கு : ஆர். கணகசிங்கத்திற்கும் நமசிவாயம் பெண்சாதிக்குழிய காணி,  
தென் மேற்கு : தங்கரத்தினத்திற்கும் மறுபேருக்குழிய காணி.
- (2) 7 ம் நம்பரிலிருக்கும் ஆர். சசிதானந்தம் பெண் தங்கரத்தினம் உருத்துச் சொல்லப்பட்ட 7 ம் நம்பர் நோத கோஸற் றேட்டில் நகரசங்க எல்லைக்குள் ளிருக்கும் 216 ம் இலக்கத்தைக்கொண்ட காணி, அதன் விசாலம் 0 ஏ. 0 றா. 12 ப. அதன் எல்லைகளாவன :—  
வட கிழக்கு : பீ. சதாசிவத்திற்கும் இன்னுமொருவருக்குழிய காணி,  
வட மேற்கு : கே. கதிகாமத்தம்பியின் உருத்தாளின காணி,  
தென் கிழக்கு : ஏ. தாமோதரமிள்ளி பெண்சாதிமின காணி,  
தென் மேற்கு : தங்கரத்தினத்திற்குரிய மிகுதிககாணி.
- (3) 7 ம் நம்பரிலிருக்கும் தாமோதரமிள்ளி பெண்சாதிமால் உருத்துச் சொல்லப்பட்ட 7 ம் நம்பர் நோத கோஸற் றேட்டில் நகரசங்க எல்லைக்குள் ளிருக்கும் 210 ம், 212 ம் இறைவரி இலக்கத்தைக்கொண்ட காணி, விசாலம் 0 ஏ. 0 றா. 12 ப. அதன் எல்லைகளாவன :—  
வட மேற்கு : தங்கரத்தினத்திற்குரிய காணி,  
வட கிழக்கு : பீ. சதாசிவத்திற்கும் இன்னுமொருவருக்குழிய காணி,  
தென் கிழக்கு : எம். கே. சிதம்பரப்பிள்ளைக்குரிய காணி,  
தென் மேற்கு : தாமோதரமிள்ளைக்குரிய மிகுதிக காணி.
- (4) 5 ம் நம்பரிலிருக்கும் எல். நாராயணபுள்ளையால் உருத்துச் சொல்லப்பட்ட 7 ம் நம்பர் நோத கோஸற் றேட்டில் நகரசங்க எல்லைக்குள்ளிருக்கும் 208—208/2, இறைவரி இலக்கங்கொண்ட காணி, விசாலம் 0 ஏ 0 றா. 12 ப. அதன் எல்லைகளாவன :—  
வட மேற்கு : ஏ. தாமோதரமிள்ளி பெண்ணின் காணி,  
வட கிழக்கு : பீ. சதாசிவத்திற்கும் இன்னுமொருவருக்குழிய காணி,  
தென் கிழக்கு : கே. சிதம்பரப்பிள்ளையின் காணி,  
தென் மேற்கு : எல். நாராயணபுள்ளைக்குரிய மிகுதிககாணி
- (5) 7 ம் நம்பரிலிருக்கும் எம். கே. சிதம்பரப்பிள்ளையால் உருத்துச் சொல்லப்பட்ட 7 ம் நம்பர் நோத கோஸற் றேட்டில் நகரசங்க எல்லைக்குள்ளிருக்கும் 206—206/2 ம் இறைவரி இலக்கங்கொண்ட காணி, அதன் விசாலம் 0 ஏ. 0 றா. 12 ப. அதன் எல்லைகளாவன :—  
வட மேற்கு : நாராயணபுள்ளையின் காணி,  
வட கிழக்கு : பீ. சதாசிவத்திற்கும் இன்னுமொருவருக்குழிய காணி,  
தென் கிழக்கு : ஈ. பொன்னம்பலத்திற்குரிய காணி,  
தென் மேற்கு : சிதம்பரப்பிள்ளைக்குரிய மிகுதிக காணி.
- (6) 8 ம் நம்பரிலிருக்கும் ஈ. பொன்னம்பலத்தால் உருத்துச் சொல்லப்பட்ட 7 ம் நம்பர் நோத கோஸற் றேட்டில் நகரசங்க எல்லைக்குள்ளிருக்கும் 202—202/1-5 ம் இறைவரி இலக்கங்கொண்ட காணி, அதன் விசாலம் 0 ஏ. 0 றா. 12 ப. அதன் எல்லைகளாவன :—  
வட மேற்கு : சிதம்பரப்பிள்ளையின் காணி,  
வட கிழக்கு : பீ. சதாசிவத்திற்கும் இன்னுமொருவருக்குழிய காணி,  
தென் கிழக்கு : பாறுபதிப்பிள்ளைக்குரிய காணி,  
தென் மேற்கு : ஈ. பொன்னம்பலத்திற்குரிய மிகுதிக காணி.
- (7) 7 ம் நம்பரிலிருக்கும் சினைத்தம்பி கைம்பெண் பாறுபதிப்பிள்ளையால் உருத்துச் சொல்லப்பட்ட 7 ம் நம்பர் நோத கோஸற் றேட்டில் நகரசங்க எல்லைக்குள்ளிருக்கும் 198 ம் இறைவரி இலக்கத்தைக்கொண்ட காணி, அதன் விசாலம் 0 ஏ 0 றா. 20 ப. அதன் எல்லைகளாவன :—  
வட மேற்கு : ஈ. பொன்னம்பலத்திற்குரிய காணி,  
வட கிழக்கு : பீ. சதாசிவத்திற்கும் இன்னுமொருவருக்குழிய காணி,  
தென் கிழக்கு : ஆர். கணகசிங்கம் பெண்சாதிக்குரிய காணி,  
தென் மேற்கு : பாறுபதிப்பிள்ளைக்குரிய மிகுதிக காணி.
- (8) 9 ம் நம்பரிலிருக்கும் ஆர். கணகசிங்கம் பெண்சாதிமும், எம். நமசிவாயமும் உருத்துச் சொல்லப்பட்ட 7 ம் நம்பர் நோத கோஸற் றேட்டில் நகரசங்க எல்லைக்குள்ளிருக்கும் 211, 211/1-3, 211A, 213 ம் இறைவரி இலக்கங்கொண்ட காணி, அதன் விசாலம் 1 ஏ 1 றா. 20 ப. அதன் எல்லைகளாவன :—  
வட மேற்கு : பாறுபதிப்பிள்ளையின் காணி,  
வட கிழக்கு : நேசத் கோஸற் றேட்டில்,  
தென் கிழக்கு : ஏ. ஈ. வி. திருவேங்கடம் செட்டியாருக்கும் வேலன் நாடனுக்குழிய காணி,  
தென் மேற்கு : தற்போது சொந்தக்காரனுக்குரிய மிகுதிக காணி.
- (9) 7 ம் நம்பரிலிருக்கும் ஆர். சி. திருவேங்கடம் செட்டியாரும், வீ. எம். சி. தம்பிராச செட்டியாராலும் உருத்துச் சொல்லப்பட்ட 7 ம் நம்பர் நோத கோஸற் றேட்டில் நகரசங்க எல்லைக்குள்ளிருக்கும் 186 ம் இறைவரி இலக்கத்தைக்கொண்ட காணி, அதன் விசாலம் 0 ஏ. 0 றா. 10 ப. அதன் எல்லைகளாவன :—  
வட மேற்கு : பீ. சதாசிவத்திற்கும் இன்னுமொருவருக்குழிய காணி,  
தென் கிழக்கு : திருவேங்கடம் செட்டியாரின் காணி,  
வட கிழக்கு : வீ. நாகனுடைய காணி,  
தென் மேற்கு : தற்போது சொந்தக்காரனுக்குரிய காணி.
- (10) 7 ம் நம்பரிலிருக்கும் ஏ. ஈ. வி. திருவேங்கடம் செட்டியாரால் உருத்துச் சொல்லப்பட்ட 7 ம் நம்பர் நோத கோஸற் றேட்டில் நகரசங்க எல்லைக்குள் ளிருக்கும் காணி, அதன் விசாலம் 0 ஏ. 2 றா. 27 ப. அதன் எல்லைகளாவன :—  
வட மேற்கு : 9 ம் திண்ணை சொந்தக்காரனுடைய ஆர். சி. திருவேங்கடம் செட்டியாருக்குரிய காணி,  
வட கிழக்கு : வி. நாகனுக்கும், வெலிசகோ கைம்பெண் அண்ணம்மாவிடும் மறுபேருக்குழிய காணி,  
தென் மேற்கு : தற்போது சொந்தக்காரனுக்குரிய மிகுதிக காணி.

கனத்தறை டிஸ்திரிக், கனத்தறைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்மார்களுக்கு தேவையான வீடுகள் எனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னர் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

பிரதமப்படத்து இல. A 2,629. குறிச்சி—தேசாலதிரகளுக்கு (பூ. சீ. எலலைக்குட்பட).

துண்டு. காணியின் பெயர்.

விபரம்.

விசாலம்.  
ஏ. ஸ்ரீ. ப.

1 பல்நாயகவத்தை, கால கொடயவத்தை, மாவத்தை, வரிமதிப்பு இல. 14, ஓல்ட் வெரி ரேட  
50 வருஷஞ்சென்ற 28 தென்னைகளும், ஒரு மங்குல்தானும், 3 பலாக்களும், 20 வருஷஞ்சென்ற 2 பெலி 0 2 6-9 மாங்களும், 2 மங்குல்தான்களும், ஒரு பிலின மரமும், ஒரு ஜம்புலும், ஒரு மாமரமும், ஒரு கழுகும், 8 தென்னைகளும், 10 வருஷஞ்சென்ற ஒரு தோடையும், 3 மாமாங்களும், 5 வருஷஞ்சென்ற ஒரு டோம்பாவும், ஒரு மாம்பரமும், 2 டெலுள்களும், ஒரு கொய்யாவும், 4 நிரந்தரமுள்ள கட்டிடங்களும், ஒரு கட்டப்பட்ட பாத றுமும், ஒரு கட்டப்பட்ட சிணறும், 3 கட்டப்பட்ட சுவர்களும்; உரித்தாளர்கள் :- பம்பலப்பிட்டி இல. 25, வெயாடல் ரேட் வாசியான ஜோன பொனட டி பொனசேகா, தேசாலதிர கனத்தறை வாசியான மேரி கிறேஸ் டி பொனசேகா, வத்தளை, மெயின் வீதி 666 வாசியான டோரா விக்ரேயியா டி அனடிராடோ

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (203 ம அத்தியாயம்) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி அவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (நூ) (நவம்பர்) காததிகை மாதம் 7 ந் தேதியிலன்று முற்பகல் 10 மணிக்கு கனத்தறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவ்வுடநடைகளுக்காயத் தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

கனத்தறைக் கச்சேரி,  
1950 ம (நூ) (செப்டம்பர்) புரட்சியி 30 ந உ.

சீ. பாலசிங்கம்,  
உதவி அரசாட்சி ஏசண்டு.

தென்தெனை அரசாங்கக் பாடசாலை எனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னர் சொல்லப்படும் காணியை, அஃதாவது :-

துண்டு. காணியின் பெயர்.

பிரதமப்படத்து இல : A 1,406. குறிச்சி—றம்புகவெல.

விசாலம்.

விபரம்.

உரித்தாளியின் பெயர்.

ஏ. ஸ்ரீ. ப.

5 இரத்திகுறகொட்டுவ தோட்டம்  
ஏ. சீ. தமசிரி டீகன, உட்ப்பத்து  
0 3 25-9  
எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி. காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (நூ) (ஒகற்றோப்) ஜப்பசி மாதம் 30 ந் தேதியிலன்று மாலை 3 மணிக்கு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவ்வுடநடைகளுக்காயத் தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கண்டிக் கச்சேரி,  
1950 ம (நூ) (ஒகற்றோப்) ஜப்பசி 3 ந உ.

வீ. ஜே. ஏ. ச. குணசேகர,  
உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான மேக்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் அல்லது ஆட்சி உரிமையின் விபரம் :-

1. எடினபேக் தோட்டம் என்று கூறப்படும் ஆரம்பப்பட 9,076 ல 1, 2, 3, 7, 8, 9, 10, 11, 12 என்று குறிக்கப்பட்ட நானு ஓயாவைச் சேர்ந்த காணி.
2. இம்பீரியல் சிலோன டி எனரோ கொம்பெனிகு குததகைக்குக் கொடுக்கப்பட்ட ஆரம்பப்படத்தில் 9,076 ல குறிக்கப்பட்ட 4 ம, 6 ம, 13 ம துண்டுகள்.

மேற்குறித்த எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாய 1950 ம (நூ) (ஒகற்றோப்) காததிகை மாதம் 22 ந் தேதி காலை 10.30 மணிக்கு நுவரெலியாக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1950 ம (நூ) (நொவம்பர்) காததிகை மாதம் 15 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

நுவரெலியாக் கச்சேரி,  
1950 ம (நூ) (ஒகற்றோப்) ஜப்பசி 3 ந உ.

ரா. ஜி. குணவர்தன,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான மேக்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் அல்லது ஆட்சி உரிமையின் விபரம் :-

1. நுவரெலியா டிஸ்திரிக், கங்கலாத்த, காராளி அத்த கிராமத்திலுள்ள காராளி அத்தவத்த என்று கூறப்படும் ஆரம்பப்பட A. 1,612 ல துண்டுகள் 1 ம, 2 ம மாக குறிக்கப்பட்ட காணி

மேற்குறித்த எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாய 1950 ம (நூ) (நொவம்பர்) காததிகை மாதம் 22 ந் தேதி காலை 11 மணிக்கு நுவரெலியாக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1950 ம (நூ) (நொவம்பர்) காததிகை மாதம் 15 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

நுவரெலியாக் கச்சேரி,  
1950 ம (நூ) (ஒகற்றோப்) ஜப்பசி 3 ந உ.

ரா. ஜி. குணவர்தன,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

தென்னே-அனுகுமபுற ரோடு துவங்கும் இடத்தை அகலமாக்குதல் எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

பிரதமப்படத்து இல. A 1,601. குறிச்சி—தென்னே.

| துண்டு. | காணியின் பெயர்.   | விபரம்.  | உரித்தாளியின் பெயர்.            | விசாலம். |
|---------|-------------------|--|---------------------------------|----------|
| 1       | அகலகொலையா முலவத்த | ஒரு படிவரிசையின் அரைவாசி உண்டு   | ஊறப்பொல முதலிகே ஹென்றி, பியதாசு | 0 0 0.5  |
| 2       | ஷே                | கழுகு மரம் இரண்டு, செம்பக மரம் ஒன்று, ஒரு கொக்கோ மரமும் ஒரு மாமரமும் உண்டு | ஷே                              | 0 0 0.7  |

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமடிக் காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 13 ந தேதியிலன்று காலை 9:30 மணிக்கு மாத்தளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநடைகளினது தன்மையையும் அவவுடநடைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லுமாடி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது இதுசம்பந்தமாய் 1950 ம (நவ) (சூலை) ஆவணி மாதம் 25 ந திகதி, அரசாங்க "கெசற்" இல 10,141 ல பிரசுரிக்கப்பட்ட அறிவித்தலிததால் ரத்து செய்யப்படுகிறது

மாத்தளைக் கச்சேரி, ஆர். டி. பி. பவுலஸ், 1950 ம (நவ) (சூலை) ஜப்பசிமீ 2 ந உ. உதவி அரசாட்சி ஏசண்டு.

வந்துறம்ப மத்திய பாடசாலை எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

பிரதமப்படத்து இல. A 1,095. குறிச்சி—வந்துறம்பவும் லெலவெலவும்.

| துண்டு | காணியின் பெயர். | விபரம்.  | உரித்தாளியின் பெயர்.   | விசாலம். |
|--------|-----------------|--|--|----------|
| 3      | ஹேனகங்கொடவத்தை. | 50 வயதுள்ள ஒரு பலா மரமும், 56 தென்னைகளும், 14-45 வயதுள்ள 3 கனதெல மரங்களும், 5-8 வயதுள்ள ஒரு மாமரமும், 2 முந்திரிகை மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம் | மிசை. இ. டபளியு சகாபநது, ஊரல், வந்துறம்ப, மிஸ். எச். எ. டபளியு. சகாபநது. ஊரல், வந்துறம்ப, என். ரி. எம். விஜேகேரா, வந்துறம்ப, டி. ஜி. எ. டபளியு, லெலவெல, எஸ். அபயகுணவாடன, எச். சியடோறில், இருவரும் லெலவெலவில் உள்ளவர்கள், எல். எல். டி. எல். டி. சிலவா, வந்துறம்ப, டி. ஜி. எல். டபளியு, ஜி. எம். டபளியு, டி. ஜி. அலிஸ் நோலு, எ. பி. எ. பொடி சிங்கோ, மிடிக்காஸ்பெகே பொடிநோலு, மிடிக்காஸ்பெகே நோலுஹாமி, மிடிக்காஸ்பெகே உபாறில், எல்லோரும் லெலவெலவில் உள்ளவர்கள் | 0 2 34.9 |

4 நடைபாதை . . . நடைபாதை . . . 0 0 5 1  
எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமடிக் காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (நவ) (நவம்பர்) கார்த்திகை மாதம் 7 ந தேதியிலன்று முற்பகல் 10 30 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநடைகளினது தன்மையையும் அவவுடநடைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லுமாடி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. 1949 ம (நவ) (ஜூன்) ஆனிமீ 8 ந திகதி வெளியிடப்பட்ட இல. 9,982 அரசாங்க "கெசற்" பத்திரிகையில் 1949 ம (நவ) (ஜூன்) ஆனிமீ 3 ந திகதி, பிரசுரிக்கப்பட்ட அறிக்கை துண்டுகள் 3 ம, 4 ம பற்றிய விசாரனை அளவில் அழிக்கப்பட்டது.

காலிக் கச்சேரி, வீ. பி. விறகுச்சி, 1950 ம (நவ) (செப்டெம்பர்) புரட்டாசிமீ 27 ந உ. உதவி அரசாட்சி ஏசண்டு.

கல்பொத்தவெலா, ஊறுகலமன்களடியாவில் ஓர் அரசாங்க பாடசாலை எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

பிரதமப்படத்து இல. A. 1,172. குறிச்சி—வலிங்குருக்கெற்றிய.

| துண்டு. | காணியின் பெயர்.  | விபரம்.  | உரித்தாளியின் பெயர்.  | விசாலம். |
|---------|------------------|--|---|----------|
| 1       | சலுகுறுட்பரவத்தை | 35 வயதுள்ள 25 கறுவாச் செடிகளும், மூன்று தென்னைகளும், 2 நப்பா மரங்களும் அடங்கிய தோட்டம் | சது ஹக்குறு யாங்கோவும், ஹெவா ஹக்குறு சாரிலசும், இரு வரும் கல்பொத்தவெலா, ஊறுகலமன்களடியாவில் உள்ள ரொம்மாய ஹக்குறு இசாங்கோ என்பவராலும் சேர்ந்த கேட்கப்பட்டது | 0 2 1.9  |
| 2       | கொறக்காவத்தை     | 5-35 வயதுள்ள ஒரு பலா மரமும், ஒரு முந்திரிகை மரமும் அடங்கிய தோட்டம்                     | ரொம்மாய ஹக்குறு இனேறில், கல்பொத்தவெலா, உறுகாஸ் மன்களடியா, கல்பொத்தவெலா, ஊறுகலமன்களடியாவில் உள்ள ரொம்மாய ஹக்குறு இசாங்கோ என்பவராலும் சேர்ந்த கேட்கப்பட்டது | 0 0 32.1 |
| 3       | ஷே               | தோட்டத்தின் பகுதி (பயிரில்லாதது)   |   | 0 0 1.7  |

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமடிக் காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி விவசாய மந்திரி அவர்கள் எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய 1950 ம (நவ) (நவம்பர்) கார்த்திகை மாதம் 17 ந தேதியிலன்று முற்பகல் 10 மணிக்கு உறகாவாடி வீட்டில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநடைகளினது தன்மையையும் அவவுடநடைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லுமாடி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி, வீ. பி. விறகுச்சி, 1950 ம (நவ) (செப்டெம்பர்) புரட்டாசிமீ 27 ந உ. உதவி அரசாட்சி ஏசண்டு.

**காணி மீட்டற் சட்டம்.**

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொழிஷன் தீர்மானத்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, டபி ஷெல்லர்ன் சென்னாயகா ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவின சோதது வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு, டபி சேனாயக்கா, 1950 ம (நவ) (ஜூலை) ஆடிமீ 22 ந உ. காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல A 628. கிராமம்—மாலியத்த. விசாலம்.  
 துண்டு. காணியின் பெயர். காணி விபரம். உரிமை கேட்பவா பெயர். ஏ. ரூ. ப.  
 1 பாகலகபுகநதலியத்த, உடலுறப்புகநதலியத்த, நெல்லயல்கள் எம். ஏ. பெரேரா, லனசியாவகடியா, கொட்டுகொட 2 3 33  
 வலிவெல்கும்புற, மலவேகும்புறவும்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி, டடலி ஷெலரன் செனையகா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் (ரூ) (ஜூலை) ஆடிமீ 18 ந உ.

டடலி சேனநாயக்கா,

காணி விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல A 1,002 கிராமம்—மாபேகமுல. விசாலம்  
 துண்டு. காணியின் பெயர். விபரம். உரிமைகேட்பவரின் பெயர். ஏ. ரூ. ப  
 1 தகமுகலவத்த, அமபகஹமுலவத்த, கீறுகேஷேன, கதரு தென்னந் தோட்டம், அடனகொடமிலிருக்கும் பனநாயக்க ராலாகே டிங்கிரி 7 0 21  
 கஹமுலவேன, கீறுகேஷேன அல்லது போகஹமுல 20 வருஷ கல்மலை பண்டாவும், வேவுடமிலிருக்கும் சிரிபண்டா பல  
 ஹேன யாகக அவாகளுக்கும் உரிமை

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி, டடலி ஷெலரன் செனையகா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் (ரூ) (ஜூலை) ஆடிமீ 31 ந உ.

டடலி சேனையகா,

காணி விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,046. கிராமம்—மெத்தேகம் விசாலம்.  
 துண்டு. காணியின் பெயர். விபரம். உரிமை கேட்பவா பெயர். ஏ. ரூ. ப.  
 1 கண்டகஹகொடடுவே குமுடிகு தெனனை, தோட்டம், 25 வருஷ தற்காலிகமான மெத்தேகம், வெள்ளவயிலிருக்கும் (1) ஜே பீ. 0 1 8  
 வத்த ஒரு வீடு டி. சிரிபண்டியா; (2) ஜே. பீ. டி. சைமா

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி டடலி ஷெலரன் செனையகா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் (ரூ) (ஜூலை) ஆடிமீ 28 ந உ.

டடலி சேனையகா,

காணி விவசாய மந்திரி.

அட்டவணை.

976 ம் பிரதமப்பதது 5 ம் இணைப்படம் இலக்கம் 976. கிராமம்—எஸஸ்தும். விசாலம்.  
 துண்டு. காணியின் பெயர். விபரம். உரிமை கேட்பவர் பெயர். ஏ. ரூ. ப.  
 50 கதுறுக்கஹமுலவத்த தென்னந்தோட்டம், அதில தெனனை, பிலா, இந்நியாமிலிருக்கும் ராவணண. ம ராமலிங்கம் பிள்ளை அவர் 1 3 30  
 மாமரம், தேசிக்காய், தோடை, நாரங்கஹ களுக்கும் எஸஸ்தும், குலியாப்பிடடியிலிருக்கும் டி. ஜே கூனகே  
 மரங்களும, ஜிலை மண வீடுமுண்டு அவாகளுக்கும் உரிமை

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் செனையகா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் (ரூ) (ஜூலை) ஆடிமீ 20 ந உ.

டடலி சேனையகா,

காணி விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 998 கிராமம்—வத்தேகெதர. விசாலம்.  
 துண்டு. காணியின் பெயர். விபரம். உரிமை கேட்பவரின் பெயர். ஏ. ரூ. ப  
 1 போகஹலநதவேன, போகஹலநத தென்னந் தோட்டம் 10 டபிளயு கீர்த்திரத்தின், டபிளயு. சோமபால், டபிளயு சுதபால், 3 3 12  
 எகடுகஹமுலவேன 15 வருஷம் இவர்கள் தம்புள்ள ரோட, குருணாகலில் இருப்பவர்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் பொருட்டு இதன்கடதுள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டு கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

## 3. அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் 1950 ம் ஆண்டு (நொவெம்பர்) கார்த்திகை மாதம் 13 ந திகதி, காலை 11.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்;

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடுகோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 25 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்;

மாததனை டிஸ்திரிக்டு உதவி அரசாட்சி ஏசண்டு ஆர். டி. பி. பெளலஸ் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கசட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

மாததனைக் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 2 ந உ.

ஆர். டி. பி. பெளலஸ்,  
உதவி அரசாட்சி ஏசண்டு.

அட்டவணை,

ஆரம்பப்பட இல. A 1,623. கிராமம்—மடைபிடடிய.

|         |                      |   |   |          |
|---------|----------------------|---|---|----------|
| துண்டு. | காணியின் பெயர்.      | விபரம்.   | உரிமை கேட்பவர்.   | விசாலம். |
| 1       | பொலவத்தகெதரகாவருமுடி | 60 வயதுசென்ற தென்னேமரம் ஒன்று வயலிள உண்டு, 60 வயதுசென்ற 3 தென்னேமரம் தென்னந் தோப்பில் உண்டு | உடமுன்கெதர பண்டியா, மடலபிடடிய கிராமதலைவன் மேலுபாத்து உட அல கிரியா | 0 1 7    |

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி அறிவித்தல்.

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2. அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டு கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

3. அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் 1950 ம் ஆண்டு (நொவெம்பர்) கார்த்திகை மாதம் 13 ந திகதியன்று காலை 11 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்;

(ஆ) அக்காணிகளில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 25 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்;

மாததனை டிஸ்திரிக்டு உதவி அரசாட்சி ஏசண்டு ஆர். டி. பி. பெளலஸ் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

மாததனைக் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 2 ந உ.

ஆர். டி. பி. பெளலஸ்,  
உதவி அரசாட்சி ஏசண்டு.

அட்டவணை.

பட இல. F. V. P. 33 (3வது சபளிமென்ற). கிராமம்—

|         |                                  |  |   |          |
|---------|----------------------------------|--|---|----------|
| துண்டு. | காணியின் பெயர்.                  | விபரம்.  | உரிமை கேட்பவர்.   | விசாலம். |
| 313     | கொஹொனஹேன, அத்திக்ககா சேனை முனஹேன | .. .. பி. எம். ஏ. கொஹொன, பொக்கிஷா, கொழும்பு, பீ. டபளியூ. | கருணாதன், கொஹொன, உட்டாவ இலகல, பல்லேவட்ட, மடுகொட, கண்டி. | 5 1 8    |

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி அறிவித்தல்.

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2. அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டு கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

3. அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் 1950 ம் ஆண்டு (நொவெம்பர்) கார்த்திகை மாதம் 13 ந திகதி, காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்;

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடுகோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 25 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்;

மாததனை டிஸ்திரிக்டு உதவி அரசாட்சி ஏசண்டு ஆர். டி. பி. பெளலஸ் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன். இதுசம்பந்தமாய் ஆவணி 25 ந திகதியின் 10,141 ம் இலக்க இலங்கை அரசாட்சி "கெசர்" றில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் இத்தால் றத்துசெய்யப்படுகிறது.

மாததனைக் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 2 ந உ.

ஆர். டி. பி. பெளலஸ்,  
உதவி அரசாட்சி ஏசண்டு.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,546. கிராமம்—குருலவெல

|         |                 |  |                                |          |
|---------|-----------------|--|--------------------------------|----------|
| துண்டு. | காணியின் பெயர். | விபரம்.  | உரிமை கேட்பவர்.                | விசாலம். |
| 1       | கலபிஷிலவஹேன     | 30 வயதுள்ள றப்பரும் கொக்கோஷும், அதோடு 30 வயதுக்கு எச எச. டி. தேவநாராயன், குருலவெல, 1 0 15 கூடிய தென்னையும், கரும | தேவநாராயன், குருலவெல, உக்குவெல | 1 0 15   |

## 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி அறிவித்தல்.

1. 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

2. அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டு கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

3. அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 13 ந் திகதியன்று காலை 10.30 மணிகு என்முன வந்து தெரியப்பட்டும் ;

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகைய கணக்கெடுத்த விவரத்தையும் 1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 25 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும் ;

மாததனை டிஸ்திரிகு உதவி அரசாட்சி ஏசண்டு ஆர் டி. பி. பெளலை ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன். இதுசம்பந்தமாய் ஆவணி 25 ந் திகதியின் 10,141 ம் இலக்க இலங்கை அரசாட்சி "கெசற்", நில பிரசரிக்கப்பட்ட அறிவித்தல் இத்தால் ரத்துசெய்யப்படுகிறது.

மாததனைக் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 2 ந் உ.

ஆர். டி. பி. பெளலை,  
உதவி அரசாட்சி ஏசண்டு.

அட்டவணை.

பட இல. F. V. P. 50 (2 வது சபளிமென்ற). கிராமம்—பள்ளெப்பால்.

விசாலம்.

துண்டு. காணியின் பெயர். விபரம். உரிமை கேட்பவர். ஏ. று. ப.  
307 டிம்தவேலயமன்கும்புர, மெதவேயமனபில்லாவ . . . நெலவயலும் தெனநந் தோட்டமும் யூ. பி. டிஸலானாயக, துல்லாவ 1 1 23

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம் பிரிவின்படி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழுக்கு விஜெயபால் டியூடா ஜயசிங்ஹ, குருணாகல் டிஸ்திரிக் உதவி மாகாண அதிபா ஆகிய நாள்—

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இத்தனகத்து அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணிகளைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;

(2) அத்தகைய காணிகளில் உள்ள சகல் சோநதைகளுக்கு நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ;

(3) அத்தகைய காணிகளில் சோநதையுடைய சகலரும் குருணாகல் கச்சேரியில் 1950 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 28 ந் திகதியன்று முற்பகல் 10 மணிகு நோமுகமாய் அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமுகமளித்து அத்தகைய காணிகளில் அவரவாக்குரிய சோநதைகளையும் அத்தகைய சோநதைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும் ; காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவின்படி இத்தால் கசிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

குருணாகல் டிஸ்திரிக்,  
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 2 ந் உ.

டபியூ. ஈ. ஜயசிங்ஹ,  
உதவி மாகாண அதிபர்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல : P P A 1004, 1,005, 1,006. கிராமம்—நிலக்கேகம்.

(A)—P. P. A. 1,004.

விசாலம்.

துண்டு. காணியின் பெயர். விபரம். சோநதை கேட்பவரின் பெயர். ஏ. று. ப.  
1 எருகொடவத்த அல்லது நிலக்கேவத்த தென்னையும வயலும் பொத்துஹை, மாபிறறிய லக்கல் மேற்பார்த்து டி. எம். உக்குபண்டா 1 0 2  
வும், கலஹிடடியாவே நவசிக்ஹமுல் வசம், (டி. எம். டிங்கிரிபண்டாவின் மகன்)

(B)—P. P. A. 1,005.

1 கஜுகஹமுல்கும்புற வயல் பொத்துஹை, மாபிறறிய லக்கல் மேற்பார்த்து டி. எம். உக்குபண்டா 1 0 3  
வசம் (டி. எம். டிங்கிரிபண்டாவின் மகன்)

(C)—P. P. A. 1,006.

1 நிலக்கேவெல், முல்வக்கடலியத்த வயல் பொத்துஹை, மாபிறறிய லக்கல் மேற்பார்த்து, கநநதாக்கெதர், டி. எம். டிங்கிரிபண்டா வசம் 1 0 24  
2 ஷெ ஷெ ஷெ 1 0 24

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காகக் காணியப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம் பிரிவின்படி காணிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழுக்கு விஜெயபால் டியூடா ஜயசிங்ஹ, குருணாகல் டிஸ்திரிக் உதவி மாகாண அதிபர் ஆகிய நாள்—

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இத்தனகத்து அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;

(2) அத்தகைய காணியில் உள்ள சகல் சோநதைகளுக்கு நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ;

(3) அத்தகைய காணியில் சோநதையுடைய சகலரும் குருணாகல் கச்சேரியில் 1950 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை மாதம் 28 ந் திகதியன்று முற்பகல் 11 மணிகு நோமுகமாய் அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமுகமளித்து அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோநதைகளையும் அத்தகைய சோநதைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும், காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவின்படி இத்தால் பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன்.

குருணாகல் கச்சேரி,  
1950 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசிமீ 2 ந் உ.

டபியூ. ஈ. ஜயசிங்ஹ,  
உதவி மாகாண அதிபர்.

அட்டவணை.

2,572 இல. கிராமக் கடைசிப் பட்டிகுக்கு 1 வது இலக்க அனுப்பநதம். கிராமம்—கல்லேகம்.

விசாலம்.

துண்டு. காணியின் பெயர். விபரம். சோநதை கேட்பவரின் பெயர். ஏ. று. ப.  
71 ஜன்சென்பிறறியேபில்லேவ தெனனை ஆதம்புள்ளே சக்மலெவவை (பிராயமற்றவன்), கட்டுபொத்த போஸ்ட், அரக்கால், 1 2 32  
தம்பிறறிய, டி. ஆதம்புள்ளே பராமரிப்பவன், அகமதுலெவவை ஹலவமமா (பிராய மற்றவன்), ஹொரம்பாவ போஸ்ட், குரிகொடுவ, ஹொரம்பா, சக்மலெவவை பாத்துமா பராமரிப்பவன்